

monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest

டிசம்பர் 2008 December | இதழ் 215 ISSUE

தமிழர் தகவல் TAMILS' INFORMATION



ஆசிரியரிடமிருந்து

From the Editor



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250
தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.caதயாரிப்பு
ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்றஸ்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
அன்ரன் கனகசூரியர்
குயின்ரஸ் துரைசிங்கம்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாஸன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

கனடியத் தமிழருக்கான சவால்!

தமிழர்களைப் பொறுத்தளவில் நவம்பர் மாதம் முக்கியமான,
புனிதமான, வணக்கத்துக்குரிய ஒன்று.

அதேசமயம், நினைவெழுச்சிக்கான சிறப்பு மாதமும் கூட.

இவற்றுக்குக் கட்டியம் கூறுவதுபோன்ற பல உணர்வுகூட்ட நிகழ்வுகள்
செப்டம்பர் மாதத்திலிருந்து தொடராக இங்கு இடம்பெற்றது.கனடாவில் தமிழர் அதிகமாக வாழும் ரொறன்ரோவில் கடந்த மாதம்
பல எழுச்சி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவைகளைத் தடுப்பதற்கும்,
பங்கேற்கும் மக்களை அச்சப்படுத்துவதற்குமாக சில நெருக்கடி
நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டதை அனைவரும் அறிவர்.நவம்பர் 25ல் தமிழ் மாணவர்-இளையோர் ஏற்பாடு செய்த எழுச்சி
நிகழ்வு, 26ல் ஈழமுரசு வாரப் பத்திரிகை ஒழுங்கு செய்த தேசியத்
தலைவரின் பிறந்த நாள் வைபவம், 27ல் கனடியத் தமிழர்
சமூகத்தினால் ஏற்பாடான தேசிய நினைவெழுச்சி நாள் பெருநிகழ்வு
ஆகிய மூன்றும் பல்வேறு தரப்பினரின் நெருக்குதல்களையும்
தாண்டியே நடைபெற்றன.இது பற்றிய செய்திகளைப் பொய்யும் கலந்து சிறிலங்கா அரசினது
பாதகாப்பு அமைச்சின் இணையத்தளம் வெளியிட்டு ஒருவகையான
பரப்புரையை மேற்கொண்டது. இதன் பின்னணியில் செயற்பட்டவர்
ரொறன்ரோவில் இயங்கும் சிறிலங்கா துணைத்தூதரகத்தின்
பொறுப்பதிகாரி பந்துல ஜெயசேகர என்பவர்.கடந்த மாதம் கனடாவில் நடைபெற்ற நீதிக்கும் சமாதானத்துக்குமான
மாநாட்டில் பங்குபற்ற வந்த மனித உரிமைவாதியும் நாடாளுமன்ற
உறுப்பினருமான மனோ கணேசனை கனடிய மாவீரர் தின
விழாவுக்கு வந்ததாக சம்பந்தப்படுத்தி செய்தி புனைந்து
அகப்பட்டவரே இந்த நபர்.கனடியத் தமிழர்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து, கனடிய
அரசுடன் இவர்களை மோத வைக்கவும், தமிழர்களின்
வைபவங்களைக் குழப்பவுமே சிங்கள அரசு பந்துலவை இங்கு
அனுப்பியுள்ளது. இவர் பதவி வழியான ஒரு அதிகாரியல்ல.
குறிப்பிட்ட தமிழின எதிர்ப்புப் பரப்புரை செய்வதற்காக பின்கதவால்
நியமனமானவர்.இங்கு பொது நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் எம்மவர்கள் பல்வேறு
நெருக்குதல்களைச் சந்திப்பதன் பின்னணியில், சிறிலங்கா தூதரக
அதிகாரி பந்துல ஜெயசேகரா இயங்குவதை மனோ கணேசன்
எம். பி தமது அறிக்கையின் வாயிலாக ஐயத்துக்கு இடமின்றி
தெரியத்தந்துள்ளார்.இந்தச் சவாலை கனடியத் தமிழர்கள் எவ்வாறு வெற்றி கொள்ளப்
போகின்றனர்?நாம் தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து பொய்ப் பரப்புரைக்கு
எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தவறினால், சிறிலங்கா அரசின்
ஊடுருவல் இங்கு மென்மேலும் அதிகரிக்கும் அபாயமுண்டு!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Anton Kanagasooriyar
Quintus ThuraisingamGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies



18வது ஆண்டு பூர்த்தி மலர்

கனடியத் தமிழரின் தனித்துவமான வெளியீடாக விளங்கும் 'தமிழர் தகவல்' சஞ்சிகை, அடுத்த மாதம் - 2009 ஜனவரியில் 18 அகவையைப் பூர்த்தி செய்கின்றது.

இதனையொட்டிய பதினெட்டாவதாண்டு பூர்த்தி மலர் வேலைகள் துரிதமாக நடைபெறுகின்றது. சுமார் 160 பக்கங்களுக்கும் மேலானதாக மலர் அமையும்.

முன்னைய ஆண்டு மலர்களைப் போன்று தகுதியும் தராதரமும் கருத்தாழமும் மிக்க கட்டுரைகளைத் தாங்கியதாக 18வது ஆண்டு மலரை வெளியிட எண்ணியுள்ளோம்.

புகலிட மக்களுக்குத் தேவையான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகள் அமைய வேண்டியது அவசியம். சாதாரண கட்டுரைகள் 1500 சொற்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். விசேட தன்மையுள்ள, மற்றும் ஆய்வு சம்பந்தப்பட்ட கட்டுரைகள் மட்டும் 2000 வரையான சொற்களைக் கொண்டதாக இருக்கலாம்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் கட்டுரைகள் அமையலாம்.

ஏற்கனவே வெளியான கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது. புனைகதை இலக்கியங்களும் ஏற்கப்பட மாட்டா.

2008 டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை மட்டுமே கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி: tamilsinfo@sympatico.ca

தபால் மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி: 18th Anniversary Issue, Tamils' Information, P.O.Box - 3, Station - F, Toronto, Ontario, M4Y 2L4. Canada

பிரதம ஆசிரியருடன் தொடர்பு கொள்ள விரும்பின், 416 920 9250 இலக்கத்தில் உங்கள் பெயரையும் தொலைபேசி இலக்கத்தையும் பதிவு செய்தால், தாமதமின்றித் தொடர்பு கொள்ளப்படும்.

லிபரல், என்.டி.பி, குபெக்கா கட்சிகள் வேற்றுமையில் ஒற்றுமை கண்டால் கன்சர்வேடிவ் சிறுபான்மை அரசு கவிழும்!

கன்சர்வேடிவ் கட்சியின் ஸ்டீபன் ஹாப்பர் தலைமையிலான கனடிய மத்திய அரசாங்கத்தைக் கலைத்து ஆட்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் மூன்று எதிர்க் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

நாட்டின் பொருளாதார நிலைமையைக் காரணம் காட்டி, அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தி, எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்ட ஸ்டீபன் ஹாப்பர் எடுத்த நடவடிக்கையே எதிர்க்கட்சிகளின் சீற்றத்துக்கு முதற் காரணமாகும்.

இந்த விடயம் தொடர்பான நிதி நிலைமை அறிக்கையொன்றை நவம்பர் மாதக் கடைசியில் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ஜிம் பிளாஹெட்டி சமர்ப்பித்திருந்தார்.

டியோன் தலைமையிலான லிபரல் கட்சியும், ஜாக் லேட்டன் தலைமையிலான என் டி. பியும் இணைந்து ஆட்சியமைக்கும் பட்சத்தில், குபெக் மாகாணத்தின் பிரதான கட்சியான புளொக் குபெக்கா கட்சி வெளியிலிருந்து ஆதரவு வழங்குமென்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இது தொடர்பான 'குசுகுசு' பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகியுள்ளன.

அக்டோபர் மாதம் 14ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் கன்சர்வேடிவ் - 143; லிபரல் - 76; புளொக் குபெக்கா - 50; என். டி. பி - 37 ; சுயேட்சைகள் - 02 ஆசனங்களைப் பெற்றன.

இவற்றுள் தனியாக ஒரு கட்சி என்ற வகையில் கன்சர்வேடிவ் ஆக்கக் கூடியதாக 143 ஆசனங்களைப் பெற்றதால் அது ஆட்சியமைத்தது. முன்னர் இருந்தது போலல்லாமல் இம்முறை பலமான சிறுபான்மைக் கட்சியாக கன்சர்வேடிவ் அரசு மாறியிருந்தது.

இன்றைய சூழ்நிலையில் ஆட்சி வீழ்த்தப்படுமானால், லிபரலும் என்.டி.பியும் இணையும் பட்சத்தில், இவர்களால் 113 ஆசனங்களைப் பெறமுடியும். புளொக் குபெக்கா வெளியிலிருந்து ஆதரவு வழங்குமானால், இதன் 50 ஆசனங்களையும் கூட்டினால், தொகை 163 ஆகும். இது கூட்டாட்சி அமைக்க அறுதிப் பெரும்பான்மையை வழங்கும். ஆனால், எதிர்க்கட்சிகள் மூன்றும் கொள்கை அடிப்படையில் முழுமையாக இணைய முடியாது. கன்சர்வேடிவ் அரசை வெளியேற்றுவதற்காக மட்டுமே இந்த

இணைப்பு சாத்தியமாகும். வேற்றுமையில் ஒற்றுமை காணின், மூன்று கட்சிகளும் ஆக்கக் கூடியது இரண்டு வருடங்கள் மட்டுமே ஆட்சியை நடத்தக்கூடியதாக இருக்கும்.

இந்த ஈராண்டு ஆட்சிக் காலத்தில் லிபரலும் என். டி. பியும் தங்களை வளர்த்துக் கொள்ள எத்தனிக்கும். லிபரல் கட்சி அடுத்துவரும் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் காய்களை நகர்த்தும்.

கூட்டாட்சி அமைக்கும் பட்சத்தில், நிதி அமைச்சு, சுற்றுச் சூழல் அமைச்சு ஆகிய இரண்டையும் என்.டி.பி வலியுறுத்தும். இதனை லிபரல் விட்டுக் கொடுக்குமா என்பது சந்தேகம்.

புளொக் குபெக்கா கட்சி அரசில் இணையாது வெளியிலிருந்தவாறு மட்டுமே ஆதரவு வழங்கும். "டியோன் தலைமையில் ஆட்சியமைக்க ஆதரவு வழங்க முடியாது" என்ற முன்னைய நிலைப்பாட்டிலிருந்து இக்கட்சி இறங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

எதிர்வரும் மே மாதத்தில் லிபரல் தலைமைப் பதவியிலிருந்து டியோன் விலகவுள்ளதும், புதிய தலைவர் தெரிவு இடம்பெறவிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் முதல் வாரத்தில் நிதிக் கொள்கை மீதான வாக்கெடுப்பு நடைபெற ஏற்பாடாகியிருந்தது. ஆனால், இதன்போது தனது அரசு கவிழ்க்கப்படுமென்ற அச்சத்தினால், வாக்கெடுப்பு நினைத்தை பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் பின்போட்டுள்ளார்.

நிதிக்கொள்கை விடயத்தின் பாதகமான அம்சங்களை நீக்கி, எதிர்க்கட்சிகளின் கோபத்தை நீக்குவதற்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுவது தெரிகின்றது.

கடந்த செப்டம்பரில் நாடாளுமன்றம் கலைக்கப்படுமபோது கட்சிகளது நிலை பின்வருமாறு அமைந்திருந்தது: கன்சர்வேடிவ் 127, லிபரல் 95, புளொக் கியுபெக்கா 48, என். டி. பி 30, பசுமைக்கட்சி 01, சுயேட்சைகள் 03, காலியிடம் 04.



6/ஸ்தி

மருத்துவத் தகவல்

பிரஸர், உப்பு, பொட்டாசியம்

பிரஸருக்கு உப்புக் கூடாது என்பது அனைவரும் அறிந்த செய்திதான். காரணம் என்ன? உப்பில் உள்ள சோடியம் (Sodium - Na) தனிமம் பிரஸரை உயர்த்துகிறது. ஆனால், அதே நேரத்தில் உணவில் பொட்டாசியம் சத்தை அதிகமாக எடுப்பதால் பிரஸர் குறைகிறது என்பது பலருக்கும் தெரியாது.

இந்த விடயம் மருத்துவ உலகத்திற்கு நீண்டகாலமாகத் தெரிந்திருந்த போதும் அது பொதுமக்கள் மத்தியில் அதிகம் கவனத்தைப் பெறவில்லை. அண்மையில் University of Texas Southwestern Medical Center, Dallas, Texas ஒரு ஆய்வு செய்யப்பட்டது. 3300 பேரைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு. பிரஸர், பொட்டாசியம் ஆகியவற்றுக்கு இடையான தொடர்பு பற்றிய இந்த ஆய்வில் சிறுநீரில் இருந்த பொட்டாசியமே கணக்கிடப்பட்டது. இது உணவுப் பொட்டாசியத்தின் அளவிற்கு சமந்தரமானது. உணவில் பொட்டாசியம் குறைவாக இருந்தால் பிரஸர் அதிகரிக்கும் என அந்த ஆய்வு தெளிவாகக் கூறுகிறது.

பிரஸரை அதிகரிக்கக் கூடிய ஏனைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்ட போதும் பிரஸருக்கும் பொட்டாசியத்துக்கும் இடையேயான தொடர்பு தெளிவாக இருந்தது. அதாவது, வயது, இனம், புகைத்தல், நீரிழிவு, கொலஸ்ட்ரோல் போன்ற பிரஸருடன் தொடர்புடைய விடயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்ட போதும் பொட்டாசியம் குறைவது பிரஸரை அதிகரிக்கும் என்பது தெரிந்தது. இந்த ஆய்வு அமெரிக்காவிலுள்ள ஆபிரிக்கர்களை அதிகமாகக் கொண்ட போதும் ஏனையவர்களுக்கும் பொருந்துகிறது.

பொட்டாசியம் சத்தானது பிரஸரைக் குறைப்பதற்கு மாத்திரமன்றி நரம்புகள் மற்றும் தசைகளின் செயற்பாட்டிற்கும் அவசியமானது. பிரஸரைக் குறைப்பதற்கான உணவு முறையானது (Dietary Approaches to Stop Hypertension - DASH) உணவில் பொட்டாசியம், மக்னீசியம், கல்சியம் ஆகியன போதியளவு இருக்க வேண்டும் என சிபாரிசு செய்கிறது. அதேநேரம் உணவில் கொழுப்பும் (அதிலும் முக்கியமான நிறைந்த கொழுப்பு) உப்பும் குறைவாக இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

அப்படியாயின் பிரஸர் நோயாளிகள் பொட்டாசியம் மாத்திரைகளை மேலதிகமாக எடுக்க வேண்டுமா?

நிச்சயமாக இல்லை. ஆனால், பொட்டாசியம் செறிவாக உள்ள உணவுகளை தினமும் எடுப்பது நல்லது. இறைச்சி, மீன், பால், பார்பொருட்கள், காய்கறிகள், பழவகைகள், தீட்டாத தானியங்கள் போன்றவற்றில் அதிகம் உண்டு. தக்காளி, உருளைக்கிழங்கு, வாழைக்காய், வாழைப்பழம், சோயா, இளநீர் போன்றவை சில உதாரணங்கள். பொதுவாக பலவகையான காய்கறிகளையும் பழங்களையும் உணவில் அதிகளவு சேர்த்துக் கொண்டால் உடலுக்குத் தேவையான அளவு பொட்டாசியம் சுலபமாகக் கிடைத்துவிடும்.

ஒருவருக்குத் தினமும் 4.7 கிராம் பொட்டாசியம் தேவைப்படுகிறது. ஆயினும், கடுமையான உடற்பயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு இதனை விட அதிகம் தேவைப்படும். கடுமையாக வேலை செய்யும் தசைகளில் அதிகமாகவும், வியர்வையில் மேலும் சிறிதளவும் பொட்டாசியம் இழக்கப்படுகிறது. இதனால் உடலில் பொட்டாசியத்தின் அளவு குறைவடைந்து தசைப்பிடிப்பு (Muscle cramps) ஏற்படலாம். சிலவேளை, இருதயத் துடிப்பு ஒழுங்கீனமாகவும் கூடும். பொதுவாக கடுமையான உடற்பயிற்சியின் பின் ஒரு கப் ஒரேஞ்சு ஜூஸ் அருந்தினால் அல்லது ஒரு வாழைப்பழம் அல்லது அவித்த உருளைக்கிழங்கு உண்பதினால் இதனைத் தடுக்க முடியும்.

கடுமையான வயிற்றோட்டம், கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோய், அதீத மது பாவனை, குறைந்த கலோரிச் செறிவுள்ள உணவு போன்றவை உடலில் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்தக் கூடும். சில மலம் இளக்கி மருந்துகளும், சிறுநீரை அதிகளவு வெளியேறச் செய்யும் மருந்துகளும் பொட்டாசியக் குறைபாட்டை ஏற்படுத்தலாம் என்பதை அறிந்திருப்பது நல்லது.

மீண்டும் பிரஸருக்கு வருவோம். பிரஸர் உள்ளவர்களே! உங்கள் உணவில் பொட்டாசியம் சத்துள்ள உணவுகளை சற்று அதிகமாகவும், உப்பைச் சற்றுக் குறைவாகவும் உட்கொள்ளுங்கள். அது நன்மை பயக்கும். பிரஸர் வரக் கூடிய வாய்ப்பு உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

உடற்பருமனான சிறுவர்களுக்கு நுரையீரல் நோய்

உடற்பருமன் சம்பந்தப்பட்ட

ஆய்வறிக்கையொன்றில், ஒரு புதிய அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது. அதிக உடல் எடை கொண்ட பதினம் வயதிலுள்ளவர்களின் உடலில் காணப்படும் அதிகளவான கொழுப்பு காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரல் விட்டு எண்ணக் கூடியவர்களுக்கு நுரையீரல் மாற்றுச் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையானோருக்கு அவர்களது 30, 40 வயதுகளில் புதிய நுரையீரல் மாற்றம் தேவை எனத் தெரிய வந்துள்ளது.

உடல் எடையைக் குறைக்க டயரி எழுதத் தொடங்குங்கள்

நாளாந்தம் ஒவ்வொரு தடவையும் நீங்கள் சாப்பிடும் உணவுகளையும், அளவுகளையும், அவற்றில் காணப்படும் கலோரிப் பெறுமானத்தையும் ஒரு குறிப்பேட்டில் குறித்துக் கொள்வதன் மூலம் நிறையை இலகுவாகக் குறைக்கலாம் என அறிக்கையொன்று கூறுகின்றது. எழுதியவற்றை திரும்பப் பார்க்கும் போது, எந்த நேர உணவில் குறைத்திருக்கலாம், அல்லது எந்தவகை உணவைத் தவிர்த்திருக்கலாம் என நீங்களே முடிவெடுக்கலாம். இதன் மூலம் படிப்படியாக உள்ளெடுக்கப்படும் கலோரிகளின் அளவை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

அதி பருமன் கொண்ட 1,700 பேரிடையே, 20 வாரங்களுக்கு, காய்கறி பழங்கள் உணவு முறைக்குட்படுத்தப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வின் படி, குறிப்பேடு முறையைப் பின்பற்றியவர்கள் கிட்டத்தட்ட 8 கிலோகிராம் வரை எடை குறைந்திருக்கின்றனர். அதேவேளை, குறிப்பெழுத்துவழி வைத்திருக்காதோர் ஏறத்தாழ 4 கிலோகிராம் எடையே குறைந்திருந்தனர்.

புதிய குப்பைத் தாங்கிகளின் தாமதம்

நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் குப்பைகளை அகற்றுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது அனைவரும் அறிந்ததே. அதில் ஏறத்தாழ 75,000 வீடுகள் இதுவரை குப்பை போடுவதற்கான புதிய தாங்கிகளை பெறவில்லை. பதிலாக, ரோஸ் நிற பட்டிகளை குப்பைப் பைகளின் கழுத்துகளில் கட்டுவதற்கு பெறுவர். இவர்களுக்கான தாங்கிகளை ரொறன்ரோ மாநகரசபை அடுத்த வருடம் ஜனவரி மாத முடிவுக்குள் விநியோகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதத்திற்கான காரணத்தில் ஒன்று, பெரும்பான்மையோர் நடுத்தர அளவுள்ள தாங்கிகளுக்கு விண்ணப்பித்திருந்தமையாம்.

கனடாவுக்கான சிறீலங்காவின் தூதரக ஆலோசகர் மீது மனோ கணேசன் கண்டனம்

கனடாவில் இருக்கும் சிறீலங்காவின் தூதரக ஆலோசகர் பந்துல ஜயசேகரவின் செய்தி குறித்து மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் சிவில் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 14, வெள்ளிக்கிழமை கனடாவில் இருந்து அவர் நாடு திரும்பிய பின்னர் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் இணையத் தளத்தில் கட்டுரை ஒன்று, கனடாவில் உள்ள இலங்கைக்கான ஆலோசகர் பந்துல ஜயசேகரவினால் எழுதப்பட்டுள்ளது.

அதில் மனோ கணேசன், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு கூட்டம் ஒன்றிற்காகவே கனடாவுக்கு சென்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக மனோ கணேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தாம் கனடாவின் மத்திய அரசாங்கமும் ஹமில்டன் கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினருமான வெய்ன் மார்ஸ்டனும் ஒட்டாவில் இருந்து பல மைல் தொலைவில் உள்ள இடத்தில் நடத்திய கூட்டம் ஒன்றிலேயே பங்கேற்றதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தமது விஜயத்தை பற்றி தவறாக எழுதிய பந்துல ஜெயசேகர ஒரு தேசியவாத ஆங்கில பத்திரிகை ஐலண்டில் முன்னர் பணியாற்றியவர் என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

தாம் கனடாவின் நீதிக்கும் சமாதானத்துக்குமான அமைப்பின் ஜெம் டேவிஸ் மற்றும் எஸ். லோகநாதன் ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே கனடாவுக்கு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகளை பாதுகாக்கும் இந்த அமைப்பின் கூட்டத்தில் தாம் பேச்சாளராகப் பங்கேற்று, இலங்கையில் யுத்தத்தின் முடிவும் சமாதானமும் நீதியும் என்ற தலைப்பில் உரையாற்றியதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக்கூட்டம், கனடாவில் உள்ள அரபு சம்மேளனத்தின் தலைவர் கலித் மொளமாரினால் வடிவமைக்கப்பட்டிருந்தது. எனினும் இந்த விடயங்களை வைத்துக்கொண்டு பந்துல ஜெயசேகர பிழையான கதை ஒன்றை புனைந்துள்ளதாக மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கனடாவில் உள்ள இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தோர் தமக்குப் பெரும் வரவேற்பை அளித்ததாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Mano Ganesan blames Sri Lankan Consulate in Canada for fabricating stories on his visit

Western Province People's Front (WPPF) parliamentarian and the convener of the Civil Monitoring Committee (CMC) in Colombo, Mano Ganesan, who returned to Colombo on October 14th after a visit to Canada on the invitation by a Canadian organisation, blamed the Sri Lankan Counsel General in Toronto Bandula Jayasekara for fabricating a story in Sri Lankan Defence Ministry website on his trip to Canada. The story had alleged that Mr. Mano Ganesan was invited to Canada by the LTTE to attend a meeting "to give boost to LTTE fund raising."

"The fallacious tale says that I was to attend a LTTE sponsored meeting at University of Oshawa in Toronto on 18 November Tuesday when I was actually at meetings with Canadian federal foreign ministry officials and Hamilton East-Stoney Parliamentarian Hon. Wayne Marston miles away in Ottawa on the identical day," Mr. Ganesan said in a press release issued from Colombo.

The author of the story, Bandula Jayasekara, the Sri Lankan counsel general in Canada who was a former correspondent of the Sinhala nationalist English daily 'The Island', "exposed his credibility by the fabricated story posted in the defense ministry's website," Mano Ganesan said.

"I was invited to Canada by the Canadian Forum for Justice and Peace in Sri Lanka convened by Mr. Jim Davis and Mr.S.Loganathan."

"The name of the forum speaks for itself. It is a Canadian organization dedicated for the protection of human rights and equality of all Sri Lankan ethnic groups. I participated as a guest speaker in the meeting titled as 'Ending the war and bringing justice and peace to Sri Lanka' in Toronto at the Steelworkers Union hall on 16th Sunday," Mano Ganesan said.

"The meeting was moderated by Khaled Mouammar, president of Canadian Arab Federation. Co speakers with me were Ms. Amina Sherazee, Barrister and Human Rights Activist and Professional Lawyer and Activist Mr. Rocco Galati and Co-Convener of the Forum Mr. Jim Davis. I know nothing about any other meeting."

"Bandula Jayasekara, the Sri Lankan Counsel General in Toronto cooked up this story and got it loaded in the defense.lk on November 20, 2008."

Jayasekara's story also said that a 'large number of Lankan Tamils living in Canada' sent emails to Oshawa University and got this 'meeting' canceled.

"This is laughable when the only repeated complains to me in Canada was that I did not stay longer more than six days," Mano Ganesan said adding that he was given a warm welcome by the diaspora Tamils in Canada.

"The meetings arranged by the Canadian Forum for Peace and Justice in Sri Lanka and discussions arranged by Canadian Tamil Congress were very successful," he further said.



மணி வேலுப்பிள்ளை எழுதும் தொடர் - 08

telephone bill = தொலைபேசிக் கட்டணச் சீட்டு

one rupee bill = ஒரு ரூபா தாள் காசு

stick no bills = விளம்பரம் ஒட்டாதீர்

Reform Bill = சீர்திருத்த சட்டமூலம்

the bill of a bird = பறவையின் அலகு

fill the bill = fit the bill = பொருத்தமாய் அமை = உகந்ததாய் அமை

bill me = send me the bill = கட்டணச் சீட்டை எனக்கு அனுப்பி வை

the poet is billed to address the gathering = கவிஞர் கூட்டத்தில்

உரையாற்றுவார் என்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது

bill and coo = கொஞ்சிக் குலவு

bill of exchange = மாற்று உண்டியல்

bill of lading = ஏற்றுபொருட் பட்டியல்

bill of quantities = கணிய உண்டியல்

bill of rights = உரிமைப் பிரகடனக் கூற்று

bill of sale = விற்பனை ஆவணம்

bind the sticks together = தடிகளைச் சேர்த்துக் கட்டு

They tried to bind me to a chair = அவர்கள் என்னை ஒரு கதிரையுடன் சேர்த்துக் கட்ட முயன்றார்கள்

bind up the wounds = காயங்களை (துணி கொண்டு) சுற்றிக் கட்டு

Our organizations bind our community together = எமது

அமைப்புகள் எமது சமூகத்தை ஒருங்கிணைத்து

வைத்திருக்கின்றன

This agreement won't bind you = இந்த உடன்படிக்கை உன்னைக் கட்டுப்படுத்தாது

We have to bind 1000 copies = நாங்கள் 1000 பிரதிகள்

கட்டவேண்டியுள்ளது

telephone bill = தொலைபேசிக் கட்டணச் சீட்டு

one rupee bill = ஒரு ரூபா தாள் காசு

stick no bills = விளம்பரம் ஒட்டாதீர்

Reform Bill = சீர்திருத்த சட்டமூலம்

the bill of a bird = பறவையின் அலகு

fill the bill = fit the bill = பொருத்தமாய் அமை = உகந்ததாய் அமை

bill me = send me the bill = கட்டணச் சீட்டை எனக்கு அனுப்பி வை

the poet is billed to address the gathering = கவிஞர் கூட்டத்தில்

உரையாற்றுவார் என்று விளம்பரப் படுத்தப்பட்டுள்ளது

bill and coo = கொஞ்சிக் குலவு

bill of exchange = மாற்று உண்டியல்

bill of lading = ஏற்றுபொருட் பட்டியல்

bill of quantities = கணிய உண்டியல்

bill of rights = உரிமைப் பிரகடனக் கூற்று

bill of sale = விற்பனை ஆவணம்

bind the sticks together = தடிகளைச் சேர்த்துக் கட்டு

They tried to bind me to a chair = அவர்கள் என்னை ஒரு

கதிரையுடன் சேர்த்துக் கட்ட முயன்றார்கள்

bind up the wounds = காயங்களுக்கு கட்டுப்போடு

Our organizations bind our community together = எமது

அமைப்புகள் எமது சமூகத்தை ஒருங்கிணைத்து

வைத்திருக்கின்றன

This agreement won't bind you = இந்த உடன்படிக்கை

உன்னைக் கட்டுப்படுத்தாது

We have to bind 1000 copies = நாங்கள் 1000 பிரதிகள்

கட்டவேண்டியுள்ளது

We are in a bind = நாங்கள் ஓர் இக்கட்டில்

மாட்டுப்பட்டுள்ளோம்

the child's biological mother = பிள்ளையைப் பெற்ற தாய்

biological sciences = உயிரியல் விஞ்ஞானங்கள்

biological clock = உயிரினங்களின் உடற்செயற்பாட்டை

நெறிப்படுத்தும் இயற்கைப் பொறிமுறை

the biological control of insects = உயிரிகளைக் கொண்டு

பூச்சிகளை ஒழித்தல்

a bird's nest = பறவையின் கூடு

This news is strictly for the birds = இது ஒரு முக்கிய செய்தி அல்ல.

The bird has flown = தேடப்படுபவர் தப்பி ஓடிவிட்டார்

A bird in the hand is worth two in the bush = கிடைக்கப்போகும்

பலாக்காயைவிட, கிடைத்திருக்கும் களாக்காய் மேல்

a bird's eye-view = (1) மேல்நோக்கு (2) பொதுப்படையான

கண்ணோட்டம்

Birds of a feather flock together = இனம் இனத்தை நாடும்

a bird of passage = (1) இடம்விட்டு இடம் மாறும் பறவை (2)

இடம்விட்டு இடம் மாறும் ஆள்

a bird of prey = கொன்று தின்னும் பறவை

Kill two birds with one stone = ஒரு கல்லில் இரண்டு மாங்காய்

வீழ்த்து

bit by bit = (1) கொஞ்சம் கொஞ்சமாக (2) படிப்படியாக

bits and pieces = துண்டு துண்டுக்கூறுகள்

Wait a bit = கொஞ்சம் பொறு

The cellphone fell to bits = செல்பேசி விழுந்து நொருங்கியது

Don't bite your nails = உன் நகத்தைக் கடிக்காதே

The economic recession is beginning to bite = பொருளாதாரப்

பின்னடைவு பாதிக்கத் தொடங்குகிறது

bite the bullet = தவிர்க்கமுடியாத இக்கட்டை எதிர்கொள்ளத்

தொடங்கு

bite the dust = மண் கவவு

bite the hand that feeds you = உண்ட வீட்டுக்கு இரண்டகம்

செய்

bite your lip = பல்லைக் கடித்துக்கொண்டிரு = உணர்வை

வெளிப்படுத்தாது அடக்கிக் கொண்டிரு

bite off more than you can chew = மெல்ல முடியாததைக் கடி

bite your tongue = நாளை அடக்கிக் கொண்டிரு =

சர்ச்சையைக் கிளப்பாதிரு

You didn't eat a bite = நீ ஒரு கடியும் சாப்பிடவில்லை

a bite in the air = காற்றில் உள்ள கூர்ங் குளிர் (சுள்ளிடும்

குளிர்)

a bite of rice = ஒரு கடி சோறு

a mosquito bite = நுளம்புக் கடி

a review without a bite = தாக்கமற்ற மீள்நோக்கு

a bite at the cherry = a bite of the cherry = செயற்படுவதற்கான

வாய்ப்பு

எங்கள் குழந்தைகள் தொழில்நுட்பம் நிறைந்த ஒரு காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிறந்த நிமிடத்தில் இருந்தே அவர்களைச் சூழ எத்தனையோ தொழில்நுட்பச் சாதனங்கள் காணப்படுகின்றன. ஆகவே இத் தொழில்நுட்பக் கருவிகளைக் கையாளுவது சிறுவயதிலிருந்தே ஒரு கைவந்த கலையாக உள்ளது. அது மாத்திரமன்றி ஒரு வயது வந்தவுடன் பெற்றோரிலும் பார்க்க இவற்றைக் கையாளுவதில் திறமை மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர். பெற்றோரால் இவர்களின் திறமையோடு போட்டி போடுவது என்பது இயலாத காரியமாகிறது. ஏனெனில் பெற்றோர் வளர்ந்த பின்பே இதுபற்றி அறியத் தொடங்கினர். ஆகவே இத் திறமை அவர்களுக்கு இயல்பாக ஏற்படவில்லை. ஆகவே இன்றைய பெற்றோர் தொழில்நுட்பத்திற்கு அடிமையாகும் தமது பிள்ளைகளை அதிலும் கட்டிமைப்படுவப் பிள்ளைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தெரியாது மிகவும் சஞ்சலப்படுகின்றார்கள்.

அண்மையில் கணினி மூலம் விளையாடும் ஒரு விளையாட்டினைக் கட்டுப்படுத்த பெற்றோர் முற்பட்ட காரணத்தால் (Online Game) வீட்டை விட்டு வெளியேறி பின் மரணத்தை தழுவி 15 வயதான Brandon Crisp என்ற Barrie என்னும் இடத்தைச் சார்ந்த மாணவனின் கதையைக் கேட்டு அதிர்ச்சியும், கவலையும் அடையாதவர்கள் இருக்கவே முடியாது. பிரான்டனின் தந்தை ஸ்டீவ் கிறிஸ்ட் என்ற ஒரு தந்தையும் செய்யும் ஒரு செயலைத் தான் செய்தார். மகனின் பாடசாலை வேலையும், சமூக வாழ்க்கையும் அவர் சதா விளையாடிக் கொண்டிருக்கும் Call of Duty - 4 - Modern War Fare என்ற கணினி விளையாட்டினால் பாதிக்கப்படுவதைக் கண்டு அவரின் X Box Console ஐ பறிமுதல் செய்தார்.

கோபம் அடைந்த மகன் 15 வயதுக்குரிய முரட்டுத்தனத்துடன் வீட்டை விட்டு வெளியேறப் போவதாகக் கூறியுள்ளார். அந்த அப்பாவித்தனமான தந்தை தானும் சேர்ந்து மகனின் உட்புகளை அவரது பையில் அடுக்க உதவி செய்துள்ளார். "எங்கே போய் விடப் போகிறார். கோபம் அடங்கியதும் பின்னேரே வாலைச் சுருட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்து விடுவார்" எனத் தாம் எண்ணியதாகக் கூறுகிறார். (He would be home later that day with his tail between his legs). Thanksgiving தினத்தன்று வீட்டை விட்டு வெளியேறிய அவர்களது ஏக புத்திரன் மூன்று நாட்களாகியும் வீடு திரும்பாத பொழுது தான் அந்த அப்பாவிப் பெற்றோருக்கு பயம் ஏற்பட்டது. ஆயிரக் கணக்கான தொண்டர்கள், அன்பான அயலவர்கள், அவனது பாடசாலைச் சமூகம், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என எண்ணற்ற மக்கள் தேடுதலை ஆரம்பித்தனர். பரிதாபத்துக்குரிய அந்தப் பெற்றோர் \$50,000 டாலர்களை கண்டுபிடிப்பவருக்கு வெகுமதி அளிக்கவும் முன்வந்தனர். முடிவில் அவனது உயிரற்ற உடல் பற்றைகள் மத்தியில் கண்டுபிடிக்கப்பட்டது. மரம் ஒன்றில் இருந்து

பிள்ளைகளும் கணினி விளையாட்டுகளும் Kids and Computer Games

விழுந்து, பின் குளிரில் விறைத்து (Hypothermia) பிரன்டன் இறந்திருக்கலாம் என மரண விசாரணையில் முடிவாகியது. இந்த பெற்றோரைப் பார்த்து இரங்குவதா, வாழ்வதற்கு வேண்டிய சகல வசதிகள் இருந்தும் அல்ப ஆயுதில் தானாக ஒரு சிறு பிரச்சனைக்காக வாழ்க்கையை முடித்துக் கொண்ட கட்டிமைப் பருவ பிரன்டனுக்காக பரிதாபப்படுவதா என ஒருவருக்கும் விளங்கவில்லை. ஆனால் இத் துர்ப்பாக்கியமான மரணம் வயதும் பிள்ளைகளோடு எந்த நேரமும் சண்டை போடும் பெற்றோருக்கு ஒரு விழிப்புக் குரலாகும் (Wake up call).

என்ன செய்யலாம்? எப்படிப் பிள்ளைகளைக் கட்டுப்படுத்தலாம்? எங்கே எல்லைக் கோட்டைக் கீறுவது? இவ்வாறு எத்தனையோ கேள்விகள் இன்று பெற்றோரின் மனதில் உதிக்கின்றன. அந்த சமயத்தில் பாடசாலைச்



கனகேஸ்வரி நடராஜா
ஆசிரியர், இலங்கை-கனடா

சமூகத்தோடு, ஏன் இன்றைய தொழில்நுட்ப உலகத்தோடு எங்கள் பிள்ளைகளும் ஒன்றிணைந்து வாழத்தானே வேண்டும், இவர்களை இவ்வாறு விளையாடாது தடுத்தால் எவ்வாறு அவர்கள் தமது நண்பர்களோடு சரிசமமாக வாழ முடியும் என ஆதங்கப்படவும் வேண்டியுள்ளது. பிள்ளைகளுக்கு இத்தகைய விளையாட்டுக்களே இன்று சமூக உறவாகிறது (Socialize). இவை இல்லாவிட்டால் தங்கள் பொழுதை எப்படிச் சந்தோஷமாக கழிப்பதென யோசிக்கிறார்கள் (Relax). ஆகவே இவர்களின் இந்த கணினி விளையாட்டுக்களை தடை செய்தவுடன் அவர்கள் கோபம் கொள்வது இயல்பு. இதனால் இன்று பல வீடுகளில் இழுப்பறி ஏற்படுகிறது (Tug of War).

Cris Cowan என்னும் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சார்ந்த ஆலோசகர் (Occupational Therapist) இன்றைய பிள்ளைகள் மனதிரோடு தொடர்பில்லாமலும், உடல் அப்பியாசமில்லாமலும், எந்நேரமும் கணினியோடு வாழ்வதையிட்டுக் கவலைப்படுபவர்களில் ஒருவர். அவ தனது தொழில் அனுபவத்தில் இத்தகைய நூற்றுக் கணக்கான குழந்தைகளைக் கண்டுள்ளதாகக் கூறுகிறார். அவரின் ஆய்வுகளின்படி கணினியை பார்ப்பதையோ, தொலைக்காட்சியை

பார்ப்பதையோ தடுப்பதனால் பிள்ளைகளைத் திருத்த முடியாது என்பதாகும். அவற்றோடு அவர்கள் ஈடுபட்டிருக்கும் நேரத்தை தடை செய்யும் பொழுது அதற்கு ஈடு செய்யும் வகையில் அவர்களை ஈர்க்கும் ஏதாவது செயலை செய்ய ஊக்கமும், வாய்ப்புக்களையும் பெற்றோர் அளிக்க வேண்டும் என்கிறார். ஏனெனில் இன்றைய பிள்ளைகளின் வாழ்க்கை முறை (Life style) இப்பொழுது கணினியை மையமாகக் கொண்டே இயங்குகிறது. ஆகவே பெற்றோர் இவர்களோடு முதலில் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்துதல் வேண்டும். பிள்ளைகளோடு நெருக்கம் ஏற்பட்ட பின்பு கொஞ்சம் கொஞ்சமாக கணினி விளையாடும் நேரத்தைக் குறைத்தல் வேண்டும். இப்பொழுது விளையாடாத நேரத்தில் என்ன செய்வதென பிள்ளைகள் அந்தரப்படுவார்கள். அதற்கு ஆயத்தமாக குடும்பமாகச் செயல்படக் கூடிய வேறு விடயங்களில் ஈடுபடுத்துதல் வேண்டும்.

இன்று பல வீடுகளில் ஒவ்வொரு பிள்ளைக்கும் தனியறை வழங்கப்படுகிறது. ஆகவே அவர்கள் அறையில் என்ன கணினியிலோ, தொலைக்காட்சிப் பெட்டியிலோ பார்க்கிறார்கள் என்பதனை வீட்டில் உள்ளவர்கள் அறிய முடிவதில்லை. வீட்டின் அழகிற்குப் பங்கும் ஏற்பட்டாலும் பரவாயில்லை, பிள்ளைகளின் கணினி, தொலைக்காட்சிப் பெட்டி என்பன எல்லோரும் அவதானிக்கக் கூடிய இடத்தில் இருத்தல் நலம் தரும்.

பெற்றோர் பிள்ளைகளை தமது கார்களில் இட்டுச் செல்லும் நேரம் அவர்களோடு உரையாடுவது மிகவும் சலபம். அவர்களால் எழுந்து ஓடிவிட முடியாது. நாம் சொல்வதையெல்லாம் கேட்டுத்தான் தீர வேண்டும். வீட்டிற்கு வெளியில் விளையாடக் கூடிய பல விளையாட்டுக்கள் வருடம் முழுவதும் இந் நாட்டில் காணப்படுகின்றன. அவற்றில் பிள்ளைகளைப் பதிவு செய்து நாமும் அவர்களோடு சென்று வருதல் அவர்களை ஊக்குவிப்பதாகும். கணினியில் விளையாடுவதற்கும் வெளியில் விளையாடுவதற்கும் இடையில் ஒரு சமன்பாடு இருத்தல் வேண்டும் (Balance) என்ப பிள்ளைகளுக்கு அறிவுறுத்துதல் வேண்டும். பெற்றோர் ஒரு குறிப்பிட்ட மணித்தியாலங்கள் மாத்திரமே பிள்ளைகளை கணினியில் விளையாட அனுமதிக்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தமாக ஒரு எல்லைக்கோட்டை வரையும் பொழுது பெற்றோர் தனித்து இயங்குதல் கூடாது. முடிவுகள் எடுக்கும் பொழுது பிள்ளைகளையும்



கவிநாயகர் கந்தவனம் தரும் கனடியக் காட்சிகள்

ஓபாமா

எங்கும் ஓபாமா என்பதே பேச்சு!

அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு அவரது ஆட்சிதான் என்பதும் உறுதியாச்சு!

அமெரிக்கா எங்கனும் ஒரு புதுயுக மூச்சு! அமெரிக்காவில் மட்டுமா? உலகெங்குமே புதிய எழுச்சிச் சூறாவளி வீச்சு தொடங்கியிருக்கிறது.

அமெரிக்காவை அரைக்கண்ணால் பார்த்து அவதூறு சொல்லிவந்த உட்பகை நாடுகளும் அதனிடம் பாடம் படிக்க வேண்டிய காலம் ஒன்றுக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை காலமும் தனது பொருளாதார வலுவால் உலக நாடுகளுக்குத் தலைமைதாங்கி வந்த அமெரிக்கா இப்பொழுது அரசியல் திறத்தால் 'ஆட்சியும் நானே ஆதிக்கமும் நானே' பாட்டுப் பாடி அசத்தியிருக்கிறது. பாடலை முக்கிலே கைவைத்தபடி உலகநாடுகள் சுவைத்திருக்கின்றன.

பலரைப் போல நானும் அமெரிக்காவுக்குத் தலை வணங்குகிறேன். ஓபாமாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

இங்கிலாந்து கனடா போன்ற சுதந்திரத்துக்கு மதிப்புக்கொடுக்கின்ற நாடுகளில் இதுவரை நடந்திராதது அமெரிக்காவில் நடந்திருக்கிறது. அமெரிக்காவிலே இப்படி நடக்கும் என்று யாரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தானும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி எதிர்பார்க்க, ஊக்கி அதன் வரலாறு விடவில்லை.

கறுப்புக்களை அடிமைகளாகத்தான் கொண்டு வந்தார்கள். அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர் கிங்கைச் சுட்டுக் கொன்றார்கள். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்கக் கறுப்பரின் நிலைமை அப்படி இருந்தது. இன்று வந்தேறு குடிகளின் சந்ததி மகன் ஒருவன் அமெரிக்காவின் தலைவர் பதவிக்குத் தெரிவாகி இருக்கின்றான். எவ்வளவு பெரிய மாற்றம்? எவ்வளவு பெரிய வளர்ச்சி. அமெரிக்கா முதிர்ச்சி அடைந்துவிட்டது.

இந்த முதிர்ச்சியைப் பார்த்து வெட்கப்பட வேண்டிய முதல் நாடு இந்தியாதான். அமெரிக்கா ஒரு புதிய உலக நாடு. இந்தியா பழைய உலகத்தைச் சேர்ந்தது. அமெரிக்கா பிறப்பதற்கு நெடுங்காலத்துக்கு முன்பாகவே சிந்துவெளி நாகரிகத்தில் சிறந்தோங்கிய நாடு. பழம்பெருமை பேசுகின்ற அளவுக்கு பெருமையோடு, பரந்த மனப்பான்மையோடு இன்றைய இந்தியா நடந்துகொள்வதில்லை, உலகத்துக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும் என்கின்ற எண்ணம் அதற்கு இருப்பதாகத் தெரியவில்லை என்பதற்கு எத்தனையோ சான்றுகளைச் சொல்லலாம்.

ஒன்று கடைசியாக நடந்த பொதுத்தேர்தல் முடிவில் நடந்தது. சோனியா காந்தியைப் பிரதமராக வர எதிர்க்கட்சி விடவில்லை. இந்தியாவுக்குப் பிரதமராக வெளிநாட்டுச் சோனியா காந்தி வரவேண்டுமா என்று அவர்கள் கேட்டார்கள். காங்கிரசும் வலுவான பெரும்பான்மை இல்லாததால் அஞ்சிவிட்டது. அந்தக் கேள்வி இந்தியாவின் முகத்திற் பூசிய கரியை என்றைக்கும் இந்தியாவால் அழிக்க முடியாது.

இந்தியக் குடிமகன் ஒருவனை முறையாகத் திருமணம் முடித்து உரிமையோடு வந்த ஒரு ஆற்றல் வாய்ந்த இத்தாலியப் பெண்ணுக்குக் கிடைக்காத உரிமை அமெரிக்காவில் வந்தேறு குடியைச் சேர்ந்த ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த திறமைசாலி பராக் ஓபாமாவுக்குக் கிடைத்திருக்கிறது. அமெரிக்கா வாழ்க!

அமெரிக்கா பல நாடுகளுக்குப் பாடம் படிப்பித்திருக்கிறது. இலங்கையில் ஒரு தமிழன் பிரதமராக வரமுடியுமா? முடியாது! அதனாலேதான் நாடு இரண்டாகப் பிரிய இருக்கிறது!

பிள்ளைகளும் கணினி...

கலந்து ஆலோசித்தல் வேண்டும். அவர்களின் விருப்பு, வெறுப்புகளுக்கும் பெரியோர் மதிப்புக் கொடுத்தல் அவசியம். Cris Cowan கூறும் இந்த அறிவுரைகள் யாவும் பெற்றோரின் பங்களிப்பு முக்கியம் என்பதையே வலியுறுத்துகிறது. எம்மில் எத்தனை பெற்றோருக்கு இது சாத்தியம் என்பது சிந்திக்கப்பட வேண்டியதொன்றாகும். அவ தனது ஒரு வருட ஆராய்ச்சியின் பின்பு gonein.ca என்ற வலைமையத்தை ஆரம்பித்துள்ளார். அத்துடன் பெற்றோர், கல்விமான்களுக்கென கருத்தரங்குகளையும் வழங்கி வருகிறார். Dec 05ம் திகதி ரொறன்ரோவிலும் அவ்வின் கருத்தரங்குகள் நடைபெற உள்ளன. வசதியுள்ள பெற்றோர் இத்தகைய கருத்தரங்குகளுக்குச் செல்வதால் பயன் அடைவார்கள்.

David Bickham - Staff Scientist at Centre on Media and Child Health at Children's Hospital in Boston கூறுகிறார் - பெற்றோர் பிள்ளைகளின் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களின் பாவனை பற்றி அறிந்திருத்தல் வேண்டும் என்றும், நாளாந்த வாழ்க்கையில் இவற்றின் பாலிப்பை எவ்வாறு கையாளுதல் வேண்டுமென (Balanced habits) கற்றுக் கொடுப்பது பெற்றோரின் கடமையென்கிறார். இது எமது இரண்டாம் தலைமுறையினருக்குச் சாத்தியம். ஏனெனில் கணினி முதலிய தொழில்நுட்பக் கருவிகள் பற்றிய விளக்கங்கள் இவர்களுக்கு உண்டு. David Bickham பிள்ளைகளின் வாழ்க்கையில் இவ் விளையாட்டுக்கள் தேவையென்றும், கட்டினைமைப் பருவ வாழ்க்கைக்கு இது இன்றியமையாதது (Critical Part) என்றும் வலியுறுத்துகிறார். பருவ வயதுப் பிள்ளைகளின் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் (De Stressing) சந்தோஷமாகப் பொழுதைப் போக்குவதற்கும் (Relaxing) இது இவர்களுக்குத் தேவையென்பதால் இதனை தடை செய்ய வேண்டாம் என்று கூறுகிறார். அப்படியென்றால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எம் மனதில் எழாமல் இல்லை? எல்லைக் கோட்டை எங்கே கீறுவது என்பது தான் முக்கியம் - பெற்றோருக்கு கணினி அறிவு இருக்காவிட்டாலும் பரவாயில்லை பிள்ளைகளோடு புரிந்துணர்வு ஏற்பட்டால் எந்த ஒரு பிரச்சனையையும் சுமுகமாகத் தீர்த்து வைக்க அதுவே அடித்தளமாக அமையும் (Bottom line).

Brandon Crisp என்ற அகால மரணத்தைத் தழுவி சிறுவன் தனது கணினி விளையாட்டின் மூலம் அறிமுகமாகிய யாராவது நபரினால் ஏமாற்றி கூட்டிச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற ஐயமும் முதலில் ஏற்பட்டது. இன்றைய கணினி விளையாட்டுக்களில் இத்தகைய ஒரு ஆபத்தும் காணப்படுகிறது. பிள்ளைகளுக்கு தாங்கள் வசிக்கும் இடம், தொலைபேசி எண் முதலியவற்றை அறிமுகம் இல்லாதவர்களுக்கு ஒரு பொழுதும் தெரியப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துதல் அவசியம். கணினி மூலம் யாராவது பிள்ளைகளை அச்சுறுத்தினால் (Cyber Bullying) உடனடியாகப் பெற்றோருக்கோ, அல்லது பாடசாலை ஆசிரியருக்கோ அறியத் தருதல் வேண்டும். கொலை முதலிய பயமுறுத்தல் ஏற்படுமிடத்து பொலிஸாரின் உதவியை நாடுதல் அவசியம். ஆகவே கணினி விளையாட்டுக்கள் என்பன பிள்ளைகளின் வாழ்க்கையிலும், வளர்ச்சியிலும் இன்றியமையாதன என்பது திட்டவாத்தமாகத் தெரிகிறது. ஆயினும் அதற்கு அடிமையாகக் கூடாது (Addicted). அத்துடன் வீட்டில் சுமுகமான உறவுகள் இல்லாதவிடத்துத்தான் பிள்ளைகள் ஊர், பேர், முகம் தெரியாத வெளி உறவுகளை கணினி மூலம் நாடிச் செல்வார்கள். ஆகவே பெற்றோருக்கு கணினி அறிவு இல்லாவிட்டாலும் என்ன, இருந்தாலும் என்ன பிள்ளைகள், பெற்றோருக்கிடையில் நெருக்கமான உறவும், புரிந்துணர்வும் இருந்தால் பிள்ளைகள் தவறான வழியில் செல்ல வாய்ப்புகள் ஏற்பட மாட்டாது.

மாணவருக்கான இணைய வழித் தொடர்பாடல்

ரொறன்ரோ கல்விச் சபை, ரொறன்ரோ பாடசாலைகளில் இணைய வழி தொடர்பாடலுக்கான ஒரு ஆரம்ப திட்டத்தினை அமல்படுத்தவிருக்கின்றனர். இதன் மூலம் மாணவர்கள் தமது வகுப்புத் தோழர்களுடன் தொடர்புகளைப் பேணக் கூடியதாகவும், பரிசுகளாக விளையாட்டுக்களுக்கான நுழைவுச் சீட்டுகள், ஐபோட் என்பவற்றை பெறக்கூடியதாகவும் இருக்கும்.


தை மாதம் முதல், ரொறன்ரோவில் காணப்படும் 100 ஆரம்ப, மத்திய பாடசாலைகள் www.mectatrecess.com என்னும் இணையத் தளத்தில் பங்கெடுக்கக் கூடியதாகவிருக்கும். இதில், பொது தொடர்பாடல் இணையத் தளங்களான Facebook, mySpace போன்று, தமது விபரங்களையும் பதியலாம், அத்துடன் மற்றைய மாணவர்களுடன் உரையாடக் கூடியதாகவும் இருக்கும்.

இந்த தளமானது, தனியார்மயமானதும், பாடசாலை உத்தியோகத்தர்களினால் அனுமதிக்கப்பட்ட பாவனையாளர்கள் மட்டுமே பாவிக்கக் கூடியதுமாகும். இத்தளத்தில் போட்டிகள் மூலம் மாணவர்களை கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தலாமென கூறப்படுகின்றது. அவர்களை ஊக்குவிக்கும் முகமாக, கவிதை, கட்டுரை, ஒளிப்படம், பாடல் போன்றவற்றை மாணவர்கள் சமர்ப்பிக்கும் போது பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

இது ஒரு சிறந்த வழிமுறையாக இருக்குமென ரொறன்ரோ கல்விச் சபையின் தலைவர் ஜெர்ரி கொன்னெலி தெரிவித்துள்ளார்.

காய்ச்சல் ஊசி இருயத்திற்கு நல்லது

பக்ரீறியாவினால் உண்டாகும் நியூமோனியா காய்ச்சல் நேரத்தில் ஊசி போட்டுக் கொண்டவர்களுக்கு இதய நோய் (Heart Attack) வருவது குறைவாகக் காணப்படுவதாக கனடிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 5,000 பேரில் நடத்தப் பெற்ற ஆய்வின் போதே இது தெரிய வந்துள்ளது.



பொன்னையா விவேகானந்தன்
பொன்னின் பொழிகை

தொடர்
22

சருகு

இலையின் வயோதியம், வசந்த வாழ்வின் அடையாளம். முழுமையடைந்த ஒரு வாழ்வின் குறியீடு. தன்னைத் தாங்கும் தாவரத்திற்காய் மொத்த வாழ்வையும் ஈந்த ஈகம்.

நீண்டிருக்கும் தாவரத்தின் வாழ்விற்காய் இயற்கை வழங்கிய தற்காலிக வரத்தின் எச்சம்.

இலையின் இயல்பான பசுமை இழந்து, பழுத்து, எஞ்சியிருந்த கொஞ்ச ஈரமும் அகல, இல்லாது போகின்றது இலை என்ற பெயர்.

வெறுமையாகிவிட்ட இலையின் காம்பும் ஈரம் இழந்து விட, தாவரத்தோடு ஒட்டியிருந்த உறவு வீசிய சிறு காற்றொன்றில் விடுபட்டுப் போகின்றது.

மனிதர் பார்வையில் இலையின் ஆயுள் குறுகிய காலம். இலையின் வரலாற்றில் அது முழுமையான ஆயுள்.

அந்த வாழ்வுக்குள் இயற்கை வகுத்துக் கொடுத்த அத்தனை இலக்குகளையும் நிறைவேற்றி நிறைவு கொள்கின்றது இந்தச் சருகு.

துளிரில் தொடங்கி வளர்கின்ற, வாழ்கின்ற நாள் ஒவ்வொன்றிலும் அடுக்கான போராட்டங்கள். தானும் வளர்ந்தபடி தாவரத்தையும் வளர்க்கும் பணி. இரவு, பகல் எப்போதும் ஓய்ந்திருக்க முடிவதில்லை.

சிலவேளை நீர்ற்றுப் போகும் நிலங்கள்.

இதமான வெப்பத்திற்கு மாறாய் எரிதழலை அள்ளி வீசும் கதிரவன்.

தென்றலாய்த் தழுவின காற்று பெரும் புயலாய் வருகின்ற பொழுதுகள்,

இயற்கை உருமாறும் போதெல்லாம் இடம் பெயர முடியாத வாழ்வு இவைகளுக்கு. எதிர்ப்படும் சோதனைகளை எதிர்கொண்டு வாழ்வதை விட வேறு வழி இருப்பதில்லை இந்த இலைகளுக்கு.

மண்ணுக்குள் ஊடுருவும் வேரின் முனைகளுக்கு வீரியம் சேர்ப்பதற்காய் வாழ்வோடு போராடும் எந்த இலைகளும் புறமுதுகு காட்டுவதில்லை. விழுப்புண்கள் ஏந்தி விழுந்திருக்கின்றன.

பயங்காட்டும் எதிர்ப்புகளின் சலசலப்புகளுக்கு அஞ்சி எந்த இலைகளும் வீழ்ந்து போவதில்லை. எதிர்ப்புகளின் வலை விரிப்புகளில் எந்த இலைகளும் சிக்குவதில்லை. கூட இருக்கும் இலைகளை எவையும் காட்டிக் கொடுப்பதில்லை.

வாழ்ந்தால் மரத்தோடு கூடிய வாழ்வு இல்லையேல் வீரத்தோடு கூடிய வீழ்வு. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட வாழ்வு இலைகளுக்கு இல்லை.

இலை ஒரு போரியல் பள்ளி.

ஒரு மரத்தைப் பாதுகாக்கவே மொத்த இலைகளும் இணைகின்றன. அந்த இணைப்பில் எந்த வேறுபாடுகளும் இலைகளுக்குள் இருப்பதில்லை. பரந்து கிடக்கின்ற எல்லா இலைகளும் ஒரு வேர் குறித்தே செயற்படுகின்றன.

முத்த வீரர்கள் பின் தளங்களிலும் இளம் வீரர்கள் முன்னரங்கிலும் போராடுவது மனிதப் போரியல் உத்தி. இந்த உத்திக்கு வித்திட்டவை இலைகள் அல்லவா. அழிக்க வரும் கொடும் இயல்புகளைத் தொட்டுத் தடுக்கும் தீரம் இலையின் துளிரகளுக்கு இருக்கின்றது.

இடையறாத போராட்ட வாழ்வில் முதிர்ச்சியடைந்த பொழுதிலும் தளர்ச்சி இல்லை சருகுகளுக்கு. வீழ்த்திய காற்றோடு கை குலுக்கியபடி தரையை முத்தமிடும் வேளையில் மீண்டும் வரம் பெறுகின்றன சருகுகள்.

மண்ணோடு கலந்து வேரின் முனைகள் தொட்டு, தாவரத்தின் உயிர்ப்போடு இரண்டறக் கலந்து மீண்டும் துளிராகின்றது சருகு.

சருகுகளுக்கு எப்போதும் இறப்பில்லை.



எஸ். ஜெகதீசன் எழுதும்
பத்தாம் பக்கம்

கை கொடுக்கும் கை

கை கூப்பும் பரவசம் கண்டு மலரும் பாரம்பரியம் எமக்குண்டு.

எனினும் கைகுலுக்கும் கலாசாரமும் எமக்கு புதிதல்ல.

மேலை நாடுகளில் நேர்முகத் தேர்வொன்றிற்கு ஆஜராகுபவரின் மதிப்பை அதிகரிக்க அல்லது அபகரிக்க வல்லது கைகுலுக்கல் என்பது நம்பிக்கை.

கை குலுக்கும் பொழுதே நாங்கள் அசடும் இல்லை எங்கள் உள்ளத்தில் கசடும் இல்லை என்ற அபிப்பிராயம் அடுத்தவரிடம் தோன்ற வேண்டும்.

கை குலுக்கும் நாம் கற்காலத்தவரா தற்காலத்தவரா என்பதையும் மற்றவரிடம் அந்த கணம் உறுதியாக உணர்த்த வேண்டும்.

கை குலுக்கும் எம்மிடம் மனச்சிக்கல் உள்ளதா மலச்சிக்கல் உள்ளதா என்பதைக் கூட ஆரோக்கியசாலிகள் அறிவர் என நாம் உணர வேண்டும்.

அண்மையில் புளோரிடாவில் நடைபெற்ற விவாகரத்து வழக்கொன்றில் (ஆதாரம் ரொரண்டோ ஸ்டார் 23.10.2008) பிரதிவாத வழக்கறிஞரின் அத்தீமனை கைகுலுக்கலால் வாதி வழக்கறிஞரின் கை கழன்றது.

இச் சம்பவம் அங்கு வழக்காக பதிவாகிட என்னுள் கை குலுக்குவது பற்றி எழுதும் எண்ணம் பதிவானது.

கையில் ஆயுதம் எதுவும் இல்லை என்பதை தெரியப்படுத்துவதற்காகவும் அங்கிக்குள் மறைத்து வைத்திருப்பினும் கைகுலுக்கலில் அது வெளிவரும் என காட்டவும் ரோமானியர் இதனை அறிமுக அடையாளமாக ஆரம்பித்தனர்.

அப்பொழுது வலது கை மட்டுமே ஆயுதம் ஏந்தும் கையாயிருந்தது.

சீரான கைகுலுக்குதலுக்கு சிறப்பான சில விதிமுறைகளுண்டு.

நிமிர்ந்த நடையும் நேரான பார்வையும் முதலில் கவரும்.

சுமார் இரண்டு அடி தூரத்தில் நின்றவாறு வலது கரத்தை சிறிது இடப் பக்கமாகச் சாய்த்து எதிர்க் கரத்தை உறுதியாக பற்ற வேண்டும். அப்பொழுது உள்ளங்கைகளிரண்டும் மிக நெருங்க வேண்டும். பெரு விரல் மேல் நோக்கியவாறிருக்க ஏனைய நான்கு விரல்களும் சுற்றி வளைக்க வேண்டும்.

தொடர்ந்து பெருவிரலும் கிழே வளைந்து பூட்டு போல் இறுக வேண்டும். பின்னர் மூன்று முதல் ஐந்து தடவைகள் குலுக்க வேண்டும்.

உறுதியும் பலமும் தேவை. அதற்காக அதை பலபீட்சையாக்கக் கூடாது.

கைகுலுக்கும் பொழுது வலதுகை ஈரமாக இருத்தல் கூடாது. அதனால்தான் குளிர் பானங்களை அனேகமாக இடக்கையில் வைத்திருப்பது சம்பிரதாயமானது.

அமர்ந்தவாறு அடுத்தவரிடம் கைகுலுக்குவது தவிர்க்கப்பட வேண்டும். முன்பு பெண்களுக்கு இதில் இருந்த சலுகை தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது.

ஒரு கை பொக்கற்றுக்குள் இருப்பின் அங்கு நம்பிக்கையினம் தோன்றும். புன்சிரிப்பு மட்டுமே உகந்தது. நீளமாக சிரிப்பது ஏமாளி என கருத வைக்கும்.

மந்தமான பலஹீனமான மெதுவான சோர்ந்து போன கை குலுக்கல் ஒருபோதும் வெற்றியை ஈட்டிடமாட்டாது.

இறுதியாக கை குலுக்கலுடன் தொடர்புள்ள முளைக்கு வேலை ஒன்று. ஒரு சிறு ஒன்று கூடலில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறை கைகுலுக்கிட மொத்தம் 66 வந்தியின் எத்தனை பேர் கலந்தனர்?

விடை கடினம் எனின் 12 பேரிடம் பகிர்ந்து பாருங்கள்.

விடை தெரிந்தியின் மகிழ்ச்சி பிரவாகிக்க பக்கத்திலுள்ளவர்களுடன் கை குலுக்கிக் கொள்ளுங்கள்.

கனடாவில் ஆங்கிலப் புலமை

உலகில், அடிப்படைக் கல்வியறிவு உயர்வாகக் காணப்படும் முதன்மை நாடுகளுள் ஒன்றாகக் கனடா காணப்படுகின்றது. இருப்பினும், 40 வீதமான கனடியர்கள், அறிவாற்றலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார சூழலில் வெற்றிகரமான வாழ்வினை மேற்கொள்ள தேவையான தகுதிகளை மிகக் குறைந்தளவில் கூட கொண்டிருக்கவில்லை என கனடிய மனிதவள, சமூக அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மொழிவளம் - எழுத வாசிக்கத் தெரிந்திருத்தல், மொழியைப் புரிந்து கொள்ளவும் பாவிக்கவும் கூடியதாக இருத்தல் - குழந்தைப் பருவத்திலிருந்தே வேர் விட வேண்டியதொன்றாகும். பெற்றோர்களால் வாசிப்பை பெற்றுக் கொள்ளும் குழந்தைகள் மொழித்திறமை கூடியவர்களாகவும், நன்றாக கேட்டுணரக் கூடியவர்களாகவும், சொல்வளமுடையவர்களாகவும், ஆக்கபூர்வமான செயற்பாடுடையவர்களாகவும் காணப்படுவதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அத்துடன் இரண்டிலிருந்து மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள், ஒரு நாளில் பல தடவைகள் வாசிப்பைக் கேட்கும் வாய்ப்பிருப்பின், வாரத்தில் சில தடவைகள் மட்டும் வாய்ப்பைப் பெறும் குழந்தைகளிலும் பார்க்க ஆரம்பப் பாடசாலைக் காலங்களில் மிகத் திறமையாக செயற்படுவதாக ABC Canada Literacy Foundation என்னும் அமைப்பு தெரிவிக்கின்றது.

கடந்த 5 வருட காலங்களில் கனடிய புத்தக பதிப்பாளர் அமைப்பானது பல மில்லியன் புத்தகங்களை இலவசமாக வழங்கியுள்ளதுடன், 1.2 மில்லியன் டாலர்களை சிறுவர் வாசிப்பு திட்டங்களுக்கு செலவு செய்துள்ளது.

சனத்தொகை பதிவு குறைவு

கடந்த 2006ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் போது கிட்டத்தட்ட 1.4 மில்லியன் மக்கள் கணக்கெடுப்பு பத்திரங்களைப் பூர்த்தி செய்யவில்லை. இது மொத்த சனத்தொகையான 32.6 மில்லியனில் 4% வீதமாகும். இதில் இளம் வயதினரும், சிறுபான்மை மக்களும் அடங்குகின்றனர்.

சனத்தொகை கணக்கெடுப்பு பத்திரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்பது சட்டமாகக் காணப்பட்ட போதிலும், கணிசமானோர் அதனைப் பூர்த்தி செய்யாமல் விட்டுள்ளனர். 1991ம் ஆண்டின் பின் 2006ம் ஆண்டிலேயே இந்த இடைவெளி அதிகமாகக் காணப்படுகின்றது.

வறுமைக் கோட்டிற்குள் வாழும் குழந்தைகள்

ஒன்றாயியோவில் வறுமைக் கோட்டிற்குள் வாழும் குழந்தைகளின் நிலையை உயர்த்த 6 பில்லியன் கனடியன் டாலர்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்குள் வாழும் குழந்தைகள் ஏறத்தாழ 12 வீதமாகக் காணப்படுகிறது. இந்த பணத் தொகையானது, வறுமைக் கோட்டிற்குள் வாழும் குடும்பங்களின் தேவைகளான நல்ல தொழில், சமூகக் கொடுப்பனவுகளில் உயர்வு, குறைந்த செலவுடன் பிள்ளை பராமரிப்பு வசதிகள், குறைந்த வாடகையில் வீட்டு வசதி, பல்கலைக்கழக படிப்பு வசதி, பயிற்சி போன்றவைகளுக்கு செலவிட தேவைப்படுகின்றது.

குழந்தைகளும் தொலைக்காட்சியும்

குழந்தைகள் மிகச் சிறுவயதிலிருந்தே அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது அவர்களின் வளர்ச்சியில் தாக்கத்தை உண்டு பண்ணிவிடுமோ என்பது பெற்றோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் ஒரு விடயமாகும். ஆனால் அண்மைய ஆய்வொன்று, ஐந்தரை வயதிலிருந்து பெருமளவில் தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்க்கும் போது அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் தோன்றுவதில்லை எனத் தெரிவிக்கின்றது.

Ontario Young Drivers Legislative changes

- * Boost minimum time to get a license from 20 months to 30 with driver education, and from 24 to 36 months without such a course.
- * Allow zero blood alcohol in drivers 21 and younger.
- * Ban teens with G2 licenses from carrying more than one teenaged passenger during the first year.
- * Thirty day license suspension if a young driver ignores restrictions. Second offence - 90 days suspension. Third offence - licence cancellation.



சுயினர்ஸ் துரைசிங்கம்
கணினிப் பக்கம்

27

காக்க காக்க கணினி காக்க...

பலவித சர்வதேச நிபுணர்களின் ஆழமான ஆய்வுகள் தொடர்ந்தன. சர்வதேச ஈழத்தமிழ் அறிஞர்களும், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல சர்வதேச நாடுகளின் அறிஞர்கள் பலரும் ஒன்றிணைந்தும், தனிக் குழுக்களாகவும், இது குறித்து விவாதித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். எழுத்துச்சீர்மை குறித்த தமிழாராய்ச்சி ஈமெயில் கலந்துரையாடல்கள், சர்வதேச அறிஞர்களிடையே தொடர்ச்சியாக இடம்பெற்றன. இவ் ஆராய்ச்சிகளின் போது, தொல்காப்பியர் காலத்திலும் திருவள்ளுவர் காலத்திலும் இருந்த விஞ்ஞான தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டதும் சரியானதுமான பாரம்பரிய தமிழ் எழுத்துத் தத்துவங்களைத் திரும்பவும் நடைமுறைப் படுத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் பாவனைக்கு வந்த குதர்க்கம் நிறைந்த சில தமிழ் எழுத்துக்கள், மாணவர்களையும் கல்வி வாய்ப்புக் குறைந்தோரையும் பெரியளவில் இடர்படுத்தி, தமிழ் வளர்ச்சிக்குத் தடை போடுவதாய்க் கருதப்பட்டது. ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு போன்ற குதர்க்கமான குறியீடுகள் தவறாக அறிமுகமாகி, தேவைக்கதிகமாகப் பாவனையிலுள்ள குறியீடுகள் என்றும், அவை தவிர, தவறாக அறிமுகமாகி தற்போது பாவனையிலுள்ள உகர ஊகார உயிர்மெய் எழுத்துக்கள் (கு, கூ, சு, கு, லு, லூ, டு, டூ . . .), எழுத வாசிக்கத் தெரியாதோர் மற்றும் பகுதிநேரமாகத் தமிழ் பயில்வோரை மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்குவதாகவும் உணரப்பட்டு, பரவலாக இச்சிக்கலைத் தீர்க்க இணக்கப்பாடு காணப்பட்டது.

இதேவேளை எழுந்த ஓர் பிரதான கேள்வியே “கணினிக்காகத் தமிழா, அல்லது தமிழுக்காகக் கணினியா” என்பது. இந்த தமிழ் சீர்திருத்தம் - கணினிக்காக அல்ல என்பதை அறிஞர்கள் உறுதி செய்தார்கள். கணினியின் இலத்திரன் (Electronic) செயற்பாட்டிற்கு, தர்க்க ரீதியான மொழியாண்மையுடன் ஒரு மொழி செயற்பட வேண்டும் என்பது அவசியமாக இருந்தாலும், இத்தகைய தர்க்க ரீதியான மையப்பாடு எந்த மொழிக்கும் இருப்பது அவசியம் என்பதை அறிஞர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதற்கு சான்றாக பல சிக்கல்கள் நிறைந்த சீனமொழி முற்று முழுதாக தர்க்க ரீதியாக செயற்படுவதை உதாரணம் காட்டியதோடு, தமிழ் மொழியில் காணப்படும் குதர்க்க ரீதியான தொழிற்பாடு களையப்பட வேண்டிய தேவையும் உணரப் பட்டது. பொதுவாகப் பாவனையிலுள்ள னை, ணை, லை, னை, னா, ணா, றா போன்ற ஐகார உயிர்மெய், ஆகார உயிர்மெய் போன்றவற்றை மாற்றவேண்டிய தேவை குறித்தும் தர்க்க ரீதியாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்தார்கள் தமிழ்சூறு நல்லறிஞர்கள்.

இத்தகைய நீண்டகால ஆய்வின் மூலம், தானியங்கி எழுத்துரு (Dynamic Font) முறையில், ஓர் உலகளாவிய தனித்தரமான எழுத்துருவை உருவாக்கி, அனைத்து வலைப்பக்கங்களுக்கும் இவ்வெழுத்துருவையே பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு இருப்பது கண்டறியப் பட்டது. இதன் அடிப்படையில் பலவித ஆராய்ச்சிகளையும் செய்து, இறுதியில் யூனிகோட் (Unicode) என்றழைக்கப்படும் இலத்திரன் முறையில் தமிழை மொழியாக்கம் செய்து, இயங்கு தளங்களில் உள்ளடக்கம் செய்யப்படுவதனால், மேலதிக தரவிறக்கம் அல்லது வேறு எதுவித முன்தேவைகள் இன்றி, வலைப்பக்கங்கள் தமிழில் தானாகவே திறக்க வாய்ப்புக் கிட்டியது. இதே தருணத்தில், அவ்வப்போது தவறாக அறிமுகமான, தமிழ் எழுத்துக் குறியீடுகளான ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு, பின்-ஐக்குறியீடு, பின்-ஒளக்குறியீடு போன்றனவும் உகர ஊகார மெய் எழுத்துக்களும் இந்த யூனிகோட் எனும் தகுதரத்தின் அடிப்படை வரையறுப்பில் நீக்கப்பட்டு, தமிழ் மொழியாண்மையின் தர்க்க ரீதியான கோட்பாடுகள் (Logical Structures) சீர்செய்யப்பட்டது.

உலகில் பாவிக்கப்பட்டுவரும் எல்லா மொழிகளையும் கணினியில் இயல்பாகப் பாவிக்க வகை செய்யும் யூனிகோட் எனும் உலகளாவிய தகுதரம் இன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய யூனிகோட் தகுதரத்தின் அடிப்படைக் கோட்பாடும், தொல்காப்பியம் எனும் பழமைவாய்ந்த தமிழ் இலக்கணக் கோட்பாடும் விஞ்ஞான ரீதியிலும் தர்க்க ரீதியிலும் ஒன்றுபட்டவை என்பதை மொழியாராய்ச்சி தமிழறிஞர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதனடிப்படையில், இந்த யூனிகோட் தகுதரத்தில் தமிழையும் கணினியமைப்பில் இயல்பாக இணைக்கும் முயற்சியுடன், எழுத்துச்சீர்மையையும் இணைத்துச் செயற்படுத்தப் பட்டதனால், யூனிகோட் எனும் தகுதரத்தின் அடிப்படை வரையறுப்பில் குதர்க்க ரீதியான தமிழ் எழுத்துக்கள் களையப்பட்டு, நாளைடைவில் தொல்காப்பிய இலகு இலக்கண மொழிமுறை மீண்டும் நடைமுறைக்கு வருவதற்கான வசதி உள்ளாக்கப்பட்டது.

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column). அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும் கூட தகவல்தான்.

மரணச் சடங்கு மண்டப பதிவேடு படுத்தும் பாடு!

தமிழர் தகவலின் நீண்டகால வாசகர் ஒருவர், மனவேதனையுடன் எழுதிய கடிதமொன்றினைக் கீழே தருகின்றேன்:

“எனக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள், அவர்களின் உறவினர்களின் வீட்டு மரண நிகழ்வுகளுக்கு இயலுமானவரை சமூகமளிப்பதை சமூகக் கடமையாகக் கருதுபவன் நான். கனடாவில் கடந்த இருபத்தியிரண்டு வருடமாக இதனைச் செயற்படுத்தி வருகின்றேன்.

இப்பொழுது சில வருடங்களாக மரணச்சடங்கு மண்டபங்களில், வருகை தருவோரின் பெயர் தொலைபேசி இலக்கம் எழுதும் பதிவேடு ஒன்று வைக்கப்படுகின்றது.

அந்தியேட்டி மதிய போசனத்துக்கு இந்த பதிவேட்டைப் பார்த்து அழைப்பு வருகின்றது. எல்லா அழைப்புகளையும் நிறைவு செய்ய முடிவதில்லை.

தங்கள் அழைப்பை ஏற்று வரவில்லை என்பதால், எங்காவது சந்திக்கும் போது முகத்தைத் திருப்பி கோபத்துடன் செல்கிறார்கள். மரணச் சடங்குக்குச் சென்றதையும் மறந்து இவ்வாறு நடப்பவர்களை என்ன செய்யலாம்?

“இப்போது நான் மரணச்சடங்கு மண்டப பதிவேடுகளில் எனது பெயரை எழுதுவதை நிறுத்தி விட்டேன்” என்று எழுதியுள்ளார் அந்த வாசகர்.

உதாசனன் குறிப்பு: எப்படியாவது உங்கள் தொலைபேசி இலக்கத்தை எடுத்து மறவாமல் அழைப்பார்கள்!

விழாக்கள் நடத்துபவர்களின் அழைப்புகள் படுத்தும் பாடு

மரணச் சடங்கு மண்டபப் பதிவேடு ஏற்படுத்தும் சங்கடம் போன்ற இன்னொன்று, ஏதாவது விழாக்களுக்குச் செல்லும்போது இன்னோரு விழாவின் அழைப்பிதழ்களுடன் நிற்பவர்கள் கூத்து.

எந்தவொரு விழாவுக்குச் சென்றாலும், இவ்வாறான அழைப்பாளர்களின் தொல்லை ரொறன்ரோவில் வரவர அதிகரித்துச் செல்கின்றது. சிலசமயம், மறுநாள் விழாவுக்கான அழைப்பிதழைத் தந்துவிட்டு, “மறவாமல் கட்டாயம் வர வேண்டும்” என்னும் கட்டளை வேறு.

இது எப்பிடி இருக்கு?

சில் மண்டபங்களுக்குள் உணவு, பானம் போன்றவைகளை எடுத்துச் செல்ல முடியாது. அதுபோன்று, தங்களின் விழா மண்டபங்களில் வைத்து “வேறு விழாக்களுக்கான அழைப்பு, பிரசுரம் ஆகியவைகளை விநியோகிக்கக் கூடாது” என்கின்ற ஏற்பாட்டினைத் துணிந்து செய்ய வேண்டும்.

இல்லையெனில், 52 சத முத்திரையை மிச்சம் பிடிக்கும் விழாக்காரர்கள் தொல்லை மென்மேலும் அதிகரிக்கும்.

மகிந்தவின் மனைவி பெயர் சிறீமாவோவா? ஷிராந்தியா?

சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில் தமது மனைவியுடன் சீனாவுக்கு ஆயுதம் வாங்குவதற்கான பேச்சுக்குச் சென்றிருந்தார்.

இந்த விஜயத்துக்கு முன்னுரிமை கொடுத்த கட்டாரிலிருந்து வெளிவரும் ‘Gulf Times’ என்னும் பிரபல ஆங்கிலத் தினசரி, முன்பக்கத்தில் ஒளிப்படத்துடன் செய்தி போட்டது.

ஒளிப்படத்தின் கீழே, ‘சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமது மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்கா சகிதம் வந்தார்’ (Sri Lanka’s President Mahinda Rajapakse and his wife Srimavo Bandaranaike arrive....) என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மகிந்தவின் மனைவி ஷிராந்தி இன்னமும் பிரபல்யமாகவில்லையா? அல்லது சீனாவில் சிறீமாவோ இன்னமும் பிரபல்யமாக உள்ளாரா?

இந்தச் செய்தியின் தவறினை, சிறீலங்காவின் தூதரக அதிகாரிகள் அந்தப் பத்திரிகைக்கு சுட்டிக்காட்டியும், அது அக்கறை காட்டாதிருப்பது மகிந்தவுக்குப் பெரும் கவலையாம்!

என்ன தலைவரடா!

என்ன கலைஞரடா?

கலைஞர் கருணாநிதி முன்னர் தயாரித்த ‘நாம்’ படத்தில் இரண்டு பாடல்களை சொந்தக் குரலில் பாடியவர் அண்மையில் காலமான நம்பியார். கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டுக்கு அருகில்தான் இவரது வீடு. பல காலமாக இருவருக்கும் நல்நட்பு.

ஆனாலும், அருகிலிருந்து கொண்டே நம்பியாருக்கு அஞ்சலி செலுத்த அவர் செல்லவில்லை. தமிழகக் கலையுலகில் இது பற்றி நிரம்பப் பேசப்படுகிறது.

அதேநேரம், தயாரிதி மாறன் அஞ்சலி செலுத்தப் போனது கருணாநிதிக்குக் கடுங்கோபத்தைக் கிளறி விட்டுள்ளது.

“முரசொலி மாறன் இறந்தபோது அருகிலிருந்து கொண்டே நம்பியார் எட்டியும் பார்க்கவில்லை. அதனால்தான் நம்பியார் மரணவீட்டுக்குத் தாம் செல்லவில்லை” என்ற தமது பக்க நியாயத்தை அமைச்சர் ஆற்காடு வீராசாமியிடம் கலைஞர் சொன்னார்.

என்னதான் சொன்னாலும் தமது வயது, பதவி, தலைமைத் தகைமைகளைக் கலைஞர் மறந்து விட்டார்! (நன்றி: ஆனந்த விகடன்)

சின்னத்திரை நாயகர்களும் கனவுலக ‘நாயகி’களும்

இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் இரவு வேளைகளில் ‘மெகா ஸீரியல்’ கதாநாயகனுடன் மாணசீகமாகக் கற்பனைக் குடும்பம் நடத்துகிறார்;

திருமணமான குடும்பப் பெண் ஒருவர், வீட்டில் சமைக்க மறுத்து விசித்திரக் கனவுலகில் வாழ்வது போல, ஏதோ புசத்தியவாறு நடமாடுகின்றார்;

இளம் குடும்பப் பெண் ஒருவர், தமது ‘மொபைல்’ போனில் இருந்த கணவரின் படத்தை நீக்கிவிட்டு, சின்னத்திரைத் தொடர் கதாநாயகனின் படத்தை வைத்துள்ளார்.

இவர்களது கணவன்மாரால் தாக்கலான விவகாரத்து வழக்குகளில் கூறப்பட்ட கதைகள் இவை. இந்த நிலைக்குக் காரணம், சின்னத்திரைத் தொடர்கள்! (நன்றி: பி.பி.சி தமிழோசை)

உதாசனன்
உலா விருந்து

ஆசிரியர்களுக்கும் பட்டம்

தாதிகள், பொறியியலாளர்கள், கணக்காளர், மற்றும் சிறுவர் கல்வி ஆசிரியர் (ECE - Early Childhood Educator) போன்றவர்களுக்கு, பெயரின் பின்னால் அவர்களின் தொழில்துறையைச் சிறப்பாகக் குறிக்கும் வகையில் பெயரின் பின்னால் அவர்கள் கல்வி மூலம் பெற்ற பட்டம் சிறப்பாகக் குறிப்பிடப்படுவதுண்டு. அண்மையில் கணக்கெடுக்கப்பட்ட வாக்கெடுப்பு ஒன்றில் 66 வீதமான கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் தமது பெயரின் பின்னால் தமது தகுதியை, அதாவது தாம் ஆசிரியர் என்பதைக் குறிப்பிடல் வேண்டுமென வாக்களித்துள்ளனர்.

இரத்த தானம்

கனடாவில் வருடாந்தம் 850,000 யூனிட்கள் இரத்தம் சேகரிக்கப்படுகின்றது. ஒரு யூனிட்டில் 450 மில்லி லீட்டர் இரத்தம் சேகரிக்கப்படுகின்றது. 52 வீதமான கனடியர்களுக்கு அதாவது அவர்களுக்கோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கோ இரத்தம் தேவைப்பட்டுள்ளது. இரத்தம் வழங்கத் தகுதியானவர்களில் 3.7 வீதமான கனடியர்களே உண்மையில் தமது குருதியை வழங்குகின்றனர். இதில் நாம் எந்த வகை? வழங்குபவரா அல்லது பெறுபவரா?

இயற்கைப் பதார்த்தங்களின் பாவனை

வீட்டில் துப்பரவு செய்யும் பொழுது சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய, இரசாயனப் பொருட்களின் பாவனையைக் குறைப்பது நல்லது. பதிலாக, நிலவிரிப்பில் காணப்படும் கறைகளைப் போக்குவதற்கு, சமையல் சோடா பவுடரை தூவி, துணியினால் பரவி விட்டு, ஒரு மணி நேரத்தின் பின் தூசு உறிஞ்சியைப் பாவித்து துப்பரவு செய்யலாம். மரத்தளபாடங்களை மினுமினுப்பாக்க, 1 கப் மரக்கறி எண்ணெயுடன், ஒரு தே.கரண்டி எலுமிச்சை சாறினை கலந்து துணியினால் துடைக்கலாம்.



றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

சிறு நோய்களுக்கான மருந்துகளை மருத்துவர்களிடம் செல்லாமல், தங்களது பார்மசிக்குச் சென்று பார்மசிஸ்ட்டிடம் நேரடியாகப் பெறுவதற்கான திட்டமொன்றினை ஒன்ராறியோ மாகாண அரசு ஆலோசித்து வருகின்றது. அதேபோன்று, ஏற்கனவே பயன்படுத்தும் மருந்தினை மேலும் ஒரு மாதத்துக்கு (extension) மருத்துவரின் அனுமதியின்றிப் பெறவும் இத்திட்டம் வழிவகுக்கும்.

ரொறன்ரோ போக்குவரத்துச் சபை (ரிரிசி) கடந்த மாதத்திலிருந்து மேலும் 93 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துகின்றது. ரொறன்ரோவின் 168 பேருந்துப் பாதைகளிலும் இவை சேவையில் ஈடுபடுகின்றன. ரொறன்ரோ போக்குவரத்துச் சபையின் வண்டிகளில் வருடமொன்றுக்கு 465 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழில் வங்குரோத்து என்றும், ஆங்கிலத்தில் bankruptcy என்றும் சொல்லப்படும் நிதி மோசநிலை தற்போது கனடாவில் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் வங்குரோத்து நிலை பிரகடனம் செய்தவர்கள் தொகை 28 வீதத்தால் அதிகரித்துள்ளது. தனியார்களே இதில் அதிகம். வடஅமெரிக்காவின் பிரபல 'ஓட்டோ' நிறுவனங்கள் மூன்று வங்குரோத்து நிலைக்கு வந்துள்ளன.

கனடியர்களில் சுமார் 1.4 மில்லியன் ஆட்கள் 2006ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்பில் படிவங்களை நிரப்பிக் கொடுக்கவில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது. சனத்தொகைக் கணக்கெடுப்பின்போது 32.6 மில்லியன் ஆட்கள் பதிவாகியிருந்தனர். படிவங்களை நிரப்பிக் கொடுக்காத 1.4 மில்லியன் பேர் மொத்த சனத்தொகையில் சுமார் 4.35 வீதமாவர்.

இன்னும் ஆறு மாதங்களில் (2009 ஜூன் 1 திகதியிலிருந்து) தரை, கடல், வான் ஆகிய எவ்வழியால் அமெரிக்கா செல்வதானாலும், கனடிய கடவுச் சீட்டு அவசியம். அடுத்து வரும் மாதங்களில் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பம் செய்யவர்கள் தொகை அதிகமாகினால், விநியோக நாள் தாமதமாகும். இதனைத் தவிர்க்க இப்போதே விண்ணப்பிக்குமாறு கனடிய அரசு அறிவித்துள்ளது.

ஒன்ராறியோவின் இளம் பராயத்தினரது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தில் மேலும் இறுக்கம் கொண்டுவரப்பட்டுள்ளது. 21 வயதுக்குட்பட்டவர்களின் மதுபாவனை 0 அளவாக இருக்க வேண்டும். G2 லைசன்ஸ் உள்ள இளம்பராயத்தினர், முதல் வருடத்தில் தம்முடன் ஆகக்கூடியது ஒரு இளம் பராயத்தினரை மட்டும் வாகனத்தில் அமர்த்திச் செல்ல முடியும்.

கனடாவில் உண்மையான ஆஸ்த்மா நோயாளர்களைவிட சுமார் முப்பது வீதமானவர்கள் கூடுதலாக இதற்கான சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது. மருத்துவர்களே இதற்குக் காரணம் என்று புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது. ஆஸ்த்மா நோய்க்குச் சிகிச்சை பெற்று வரும் 500 கனடியர்கள் மீது நடத்தப்பட்ட மேற்சிகிச்சை வழியாக இத்தவறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



பொ. கனகசபாபதி
மகாஜன முன்னாள் அதிபர்

அதிபர் பிரயாணம் - 6

அன்று மாலை இடமாற்றச் செய்தியுடன் வீடு திரும்பினேன். வீடு போகும் போதுதான் போக்குவரத்துப் பற்றிய எண்ணம் எழுந்தது. நான் வசதி படைத்தவனாக இல்லை. எனவே மகாஜனாவில் ஆசிரியப் பணியில் இருக்கும்பொழுதும் ஏழாலைமில் அதிபராகக் கடமையாற்றிய பொழுதும் என்னை வீட்டிலிருந்து இட்டுச் சென்றது எனது விசுவாசமிக்க ஈருருளியே. இடையிடையே அதன் ஆசனத்துச் சுருளி உடைந்து விடுவதால் அதனை மாற்ற வேண்டிய தேவை மாத்திரம் ஏற்படும். மற்றப்படி எனக்கு உற்ற தோழன்.

ஆனால் புத்தூர் எனது இல்லத்தில் இருந்து ஏறக்குறைய 12 மைல் தூரத்தில் இருந்தமையால் ஈருருளி மூலம் செல்வது சாத்தியமில்லை. பேருந்தினைத்தான் உபயோகப்படுத்த வேண்டிய நிலைமை. தெல்லிப்பழை மட்டும் வந்து அக்சுவேலி சென்று அங்கிருந்து புத்தூர் போகலாம். சன்னாகம் சென்று அங்கிருந்து சங்கானை சாவகச்சேரி பேருந்தினை எடுத்து புத்தூரை அடையலாம். அல்லது கோப்பாய் சென்று அங்கிருந்து புத்தூர் சென்றடையலாம்.

வீடு சென்று மனைவியாருடன் கலந்தாலோசித்த பின்னர் சன்னாகம் சென்று அங்கிருந்து சாவகச்சேரி செல்லும் பேருந்தில் பிரயாணம் செய்வதால் எனத் தீர்மானித்தேன். தற்செயலாக சாவகச்சேரி செல்லும் பேருந்தினைத் தவறவிட்டால் கோப்பாய்ப்புடாகச் செல்லும் பேருந்தில் போக முடியும் என்பது இத்தீர்மானம் எடுப்பதற்கான இன்னொரு காரணமாக அமைந்தது. சன்னாகம் வரையாழ்தேவியில் செல்வதாகவும் தீர்மானித்தோம். காங்கேசந்துறையிலிருந்து காலை 6:00க்கு யாழ்தேவி புறப்படும் என்பதால் எனது மனைவிக்குத் தான் சற்றச் சிரமமாக இருந்தது. அவர் காலை 5:00 மணிக்காகவாவது எழுந்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் இதன் காரணமாக நான் அதிகாலை 6:45 மணிக்கே பாடசாலையில் இருக்க முடிந்தது. சனி ரூயிறு தினங்களில் மாத்திரம் சன்னாகத்திற்குப் பேருந்திலேயே பிரயாணம் செய்தேன். இந்தப் பிரயாண ஒழுங்கு பல அனுசூலங்களைத் தந்தது. அதிபராகச் செய்ய வேண்டிய பல வேலைகளைக் காலையில் பாடசாலை தொடங்குதற்கு முன்னரேயே செய்து முடிக்கக் கூடியமையால் பாடசாலை நேரத்தில் எனது பாடபோதனை வகுப்புகளையும் சீராகச் செய்ய முடியும். பாடசாலையைச் சுற்றி தினசரி இரண்டு அல்லது மூன்று முறையாவது வலம் வர முடியும். நான் காலையில் நேரத்திற்கு வந்து

விடுவதால் சிற்றாழியர்களும் நேரத்திற்கு வரத் தொடங்கிவிட்டனர். காலையில் சன்னாகத்தில் பேருந்து ஏறிப் புத்தூருக்குச் செல்வது இனிமை நிறைந்த அனுபவம். ஈருளிகளில் பின்னும் முன்னுமாக எத்தனை வாழைக்குலைகளைக் கட்டிக் கொண்டு வரமுடியுமோ அத்தனையையும் கட்டிவருவார்கள் வெற்றுடம்புடனும் தலைபாகையுடனும் தோட்டக்காரர்கள். வேறு சிலரோ வண்டியில் குலைகளை ஏற்றி வருவார்கள். இடையிடையே காய்கறிகளும் கொண்டு வருவோராக நவக்கீரி புன்னாலைக்கட்டுவன் வாசிகள் சன்னாகம் சந்தையே நோக்கிப் படையெடுப்பார்கள். மிகவும் ரம்மியமான இக்காட்சிகள் எனது இளமைக் காலத்தை நினைவு கூர வைப்பவை. எனது தகப்பனார் ஒரு முழுமையான விவசாயி. அவரது தோட்டத்தில் இல்லாத காய்கறி வகை ஒன்றுமே இல்லை



எனலாம். கடினமான உழைப்பாளி. நாளில் பெரும் பகுதியைத் தோட்டத்தில் அல்லது வயலில் கழித்தவர். அவருக்கு ஈருருளி ஓட்டத் தெரியாது எனவே தோட்ட விளைபொருட்களை தனது தலையினில் அல்லது மாட்டு வண்டியில்தான் சங்கானைச் சந்தைக்கு எடுத்துச் செல்வார். என்னைக் கஷ்டப்படுத்தியதில்லை. படிக்கவே விட்டு விட்டார்.

பேருந்து புன்னாலைக்கட்டுவன் ஊடாக நவக்கீரி சென்று அங்கிருந்து புத்தூர் வந்தடையும். புன்னாலைக்கட்டுவனில் அதிகம் காசுப் பயிர்கள்தான் காணப்பட்டன நவக்கீரி வாழைக்குப் பெயர் போனது. பல்வேறு வகையான உயர்ந்த வாழைகள் குலையுடன் சற்றுச் சாய்ந்த நிலையிலே நிற்பதைக் காணலாம். வீதி அருகே வெட்டப்பட்ட கால்வாய் ஊடாக நிலாவரைத் தண்ணீர் ஒன்றவிட்டொரு நாள் வெள்ளம் போல்

பெருகி ஓடிவருவது மனத்திற்கு இதம் தரும் காட்சி. நிலாவரைத் தண்ணீர் வாழைக்கு உகந்தது என்பார்கள். ஒரு நாள் நவக்கீரிப் பக்கமாகத் தண்ணீர் ஓடினால் மறுநாள் சிறுப்பிட்டிப் பக்கமாக ஓடும். நிலாவரை அந்த ஊர்களுக்குக் கிடைத்த வரப் பிரசாதம். வற்றாத ஊற்று என்றாலும் ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு மேல் நீர் சவர்த்தன்மை அடைவதால் நாள் முழுவதும் நீர் பயச்சுவது கிடையாது. நிலாவரையில் ஒரு சிறு கைத் தொழிலாக பேப்பர் தொழிற்சாலை ஒன்றினைத் தொடங்கலாம் எனப் பல சந்தர்ப்பங்களில் நாள் எண்ணியதுண்டு. குலை வெட்டியவுடன் வீணே போகும் தாய் மரத்தினை அதற்காக உபயோகிக்கலாம் என எண்ணினேன். ஓரளவிற்குப் பாடசாலை பற்றியும் மழவராயர் கந்தையா பற்றியும் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் பாடசாலையைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வதற்குச் சில நாட்கள் எடுத்தன. நான் அறிந்தவை என்னைத் திகைப்பில் ஆழ்த்தின. ஆச்சரியத்தால் திகைத்தேன்.

1800களிலும் 1900த்தின் முற்பகுதியிலும் யாழ்ப்பாணம் எங்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கத்தோலிக்க திருச்சபைகளும், அமெரிக்க மிஷனரிகளும் ஏட்டிக்குப் போட்டியாகப் பாடசாலைகளை உருவாக்கி கல்வி போதித்து வந்தன. ஆனால் அவர்கள் கல்விக்குக் கூலியாகக் கேட்டது மதமாற்றத்தினை. மக்கள் மதமாற்றம் செய்வது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டதைக் கண்ட ஸ்ரீலாபீ ஆறுமுகநாவலர் அவர்கள் ஆர்த்தெழுந்து தமிழ்ப் பாடசாலைகளை உருவாக்கத் தொடங்கினார். இவரைத் தொடர்ந்து பல தமிழ்ச் சான்றோரும் ஆங்காங்கே பாடசாலைகள் தோற்றுவித்தார்கள்.

விடுதிச்சாலையுடன் அமைந்து பெண்களுக்கான ஆங்கிலப் பாடசாலை ஒன்று மிகவும் பிரபலமாய் மிஷனரிமார்களால் உடுவில்லில் நடத்தப்பட்டு வந்தது. மதமாற்றம் நடைபெறுவதைக் கண்ட இணுவில்லாழ் தமிழ் மக்கள், சங்கரசுப்பையர் எனும் பெரியவர் அவர்கள் தலைமையில் சேர் பொன் இராமநாதனைக் கண்டு பெண்களுக்கான ஒரு பாடசாலையை நிறுவ வேண்டியதன் அவசியத்தினை ஒரு மகஜர் மூலம் எடுத்துரைத்தனர். அதன் விளைவாகத் தோன்றியது தான் விடுதிச் சாலையோடு அமைந்த இராமநாதன் பெண்கள் கல்லூரி. இந்த முயற்சியில் சேர் பொன் இராமநாதனின் கல்விப் பணி மகத்தானது என்பதனை மறுப்பதற்கில்லை. பெண்களுக்காக ஒரு கல்லூரியை நிறுவி அவர்களை வீட்டினில் பூட்டி வைக்காமல் கல்வி அறிவுடையவர்களாகச் சமுதாயத்தில் உறவாட வைத்ததற்காக நான் அப்பெருமகனாருக்குத் தலை வணங்குகிறேன். பெண்களை இல்லத்தரசிகளாக்க வேண்டிய அனைத்துக் கலைகளையும் கல்வி அறிவுடன் புகட்டி அவர்களை ஏற்றம் பெற வைத்த பெருமகன் அவர். எனினும், அவர் இராமநாதன்

(26ம் பக்கம் வருக)

IDP awareness Campaign in Canada



Many Tamil Canadian organizations came together to voice for the Tamil IDP awareness campaign - Open your Eyes for Hart (Humanitarian Appeal for Relief of Tamils). This campaign was also endorsed by many non-Tamil community organizations, labour organizations and student organizations.

This week long initiative commenced on Monday November 2, 2008. Thousands of information brochures have successfully circulated out to fellow Canadians at train stations, shopping malls, and work places in the Greater Toronto area and other major cities.

Postcards requesting the stop to indiscriminate aerial bombing, to allow NGOs and media; and to lift the embargo on basic essential in the waraffected region of Vanni have been mailed to leaders of all political parties in Canada, including Prime Minister Stephen Harper, and the United Nations.

The humanitarian crisis of the Internally Displaced People (IDPs) in the northern mainland of Sri Lanka is growing at an alarming rate. The ethnic conflict in Sri Lanka has already made more than 200,000 Tamils homeless; alongside approximately 260,000 individuals who have been displaced from earlier stages of the conflict, in addition to those people who still lack permanent shelter as a result of the December 2004 tsunami.

The purpose of this one week campaign was to create awareness to the devastating humanitarian crisis, and to find and employ meaningful resolutions. Tamil Canadian community members from well over 20 constituencies in Toronto and Montreal met with their MP's in large numbers and conveyed their concerns on the humanitarian crisis. The constituents also hand a petition to their respective MP's to be raised in Parliament.

The petition requested the Government of Canada to pressure the Sri Lankan government not to deny the Tamil population basic essentials; to allow the UN and other non-governmental organization to the affected areas; and to stop shelling and bombing of civilian areas. Canadian Tamil Congress coordinated these meetings and petitions campaign. A petition to Prime Minister Harper signed by more than 10,000 Canadians from coast to coast was also submitted.

Fellow Canadians attended the 72 hours IDP Vigil held at Dundas Square in the heart of downtown Toronto from November 5 to November 7, 2008. The 72 hour IDP Vigil ceremoniously ended with elected representatives, human rights activists, community organizations, labour union and youth organizations calling for an immediate International intervention. Many Tamil Canadian youths eagerly participated in this campaign.



வாசு சின்னராசாவின்
சதங்கை நர்த்தனாலய
12 மணித்தியால நடன விழா

சிதறிய முத்துகள்





பிரபல நடனக் கலைஞர் வாசு சின்னராசா அவர்களின் சதங்கை நர்த்தனாலயவின் 20வது ஆண்டு நிறைவுக்கான வைபவம் 'சிதறிய முத்துகள்' என்னும் மகுடத்தில் 12 மணித்தியால நடன விழாவாகக் கடந்த மாதம் 22ஆம் திகதி ஸ்காபரோ சீனக் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. சதங்கை நர்த்தனாலயவின் சுமார் இருநூறுக்கும் அதிகமான மாணவர்கள் - சிறியோர், இளையோர், முதியோர் எனப் பல வயதினரும் இந்த நீண்ட நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். முத்த மாணவர்களின் தனி நடனங்கள் இடையிடையே மேடையேறி நிகழ்வுக்கு மெருகூட்டியது. 'கெயர்' நிறுவனத்துக்கான ஆதரவு நிகழ்வாக இந்தப் பன்னிரண்டு மணி நேர வைபவம் நிகழ்ந்தேறியது. (ஒளிப்படங்கள்: இந்திரன்)



54வது
அகவை நிறைவு

தேசியத் தலைவருக்கு
கனடிய உறவுகளின் வாழ்த்து



தமிழீழ தேசியத் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களின் 54வது அகவை நிறைவு நாளில் கனடியத் தமிழர்கள் பல தடைகளையும் தாண்டி ஒன்றாகத் திரண்டு பெரு விழாவெடுத்து தங்கள் வாழ்த்துகளைப் பகிரங்கமாகத் தெரிவித்தனர். கனடிய ஈழமுரசு பத்திரிகையினால் இந்த விழா ஸ்காப்ரோ டான்போத் வீதியிலுள்ள பாரிய அரங்கொன்றில் நவம்பர் 26ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கனடிய தேசியக் கொடி, தமிழீழ தேசியக் கொடியேற்றல் ஆகியவற்றுடன் விழா ஆரம்பமானது. எழுச்சியுரைகளும், விடுதலைப் பாடலுக்கான நடனங்களும், வானம்பாடிகளின் பேரெழுச்சிக் கீதங்களும் இங்கு இடம்பெற்றன. நவம்பர் 28ம் திகதி இதே விழாவினை ஈழமுரசு பத்திரிகை மொன்றியல் நகரிலும் சிறப்புற நடத்தியது. ஸ்காப்ரோ வைபவ காட்சிகள் சிலவற்றை இப்பக்கத்தில் காணலாம். (ஒளிப்படங்கள்: கோகுலன்)



கனடியத் தமிழர் சமூகம் பெரு பதினைந்து மணி நேர 'தமிழர்

கலைஞர்களின் அரங்க நிகழ்வு
தாயக உணர்வுட்டி தமிழீழத் தாகம் தந்தது!



மாவீரர் துயில்



ஆயிரமாயிரமாகத் திரண்ட
மக்கள் நீண்ட வரிசையில்
காத்து நின்று...



தேசியத் தலைவரின் மாவீரர்நாள் உரை



தொண்டர்களின் நேர்த்தி
நிஸ்பற்றினை எ

ஒளிப்படங்கள்:

பருமைமிகு உணர்வுடன் நடத்திய முடிநாள் தேசிய நினைவெழுச்சி நாள்'

முடிநாள் துயிலும் இல்லம்



துயிலும் இல்லத்துக்கு
மலரஞ்சலி செலுத்திக்
கண்ணீர் சொரிந்தனர்!

வானம்பாடிகளின் கானமழை எழுச்சி கூட்டி
நிகழ்வுக்குச் சிகரம் அமைத்தது!



நேர மண்டபத்தில் நேரடியாக ஒலிபரப்பானது!



நேரத்தியும் கட்டுக்கோப்பும்
எடுத்தியம்பியது!

நேரங்கள்: கோகுலன்



இது உங்களுக்கு...!



வீடு வாங்கும் போதோ அல்லது விற்கும் போதோ இந்த சன்மாணம் உங்களுக்கு உறுதியாகிறது!
(தேடிவாக தொடர்பு செய்பவர்களுக்கு மாதிரியே)




HomeLife/ Future Realty Inc.

Realtor Member

262 Markham Road


Scarborough, ON M1J 3C5



Sinna S Rajagopal
Sales Representative
Bus: 416•264•0101
Cell: 416•727•8647
sinnarajagopal@hotmail.com

சமாதானத் தூதுவர் சு. ப. தமிழ்ச்செல்வன் கவளம் முதலாவதாண்டு

சமாதானத் தூதுவர், பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் முதலாவதாண்டு நினைவாக, ரொறன்ரோ பெரும்பாக கலை பண்பாட்டுக் கழகங்களுடன் இங்குள்ள நடனப் பாட-சாலைகள் பல இணைந்து வழங்கிய 'கவளம்' நாட்டியாஞ்சலி நிகழ்வு, நவம்பர் இரண்டாம் திகதி கனடா சிறீஜயப்பன் ஆலய மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழ்ச்செல்வனின் தாயார் மற்றும் சகோதரர்களால் ஒழுங்குசெய்யப்பட்ட விசேட நிகழ்ச்சிகளும் மதிய போசனமும் காலையிலிருந்து மதியம் வரை இங்கு நடைபெற்றது. பிற்பகல் நடைபெற்ற 'கவளம்' நிகழ்வில் தாயக மீட்பு, எழுச்சி மற்றும் விடுதலைப் பாடல்களுக்கான அபிநய நடனங்கள் முக்கியமாக இடம்பெற்றன. (ஒளிப்படங்கள்: கோகுலன்)






பெண்ணின் பொழுது - 9

சிவாஜினி பாலராஜன்

வரைதலை ஆரம்பிக்குமுன் கருத்திற்கொள்ள வேண்டிய மிக முக்கிய விடயம் நாங்கள் இருந்து வரையும் இடம். நல்ல வெளிச்சமான இடத்தில் இருந்து வரைவது மிகவும் சிறந்தது. அத்துடன் பார்த்து வரையும் படம் அல்லது பொருளை நன்றாக வெளிச்சம் படும் இடமாக ஒழுங்கு செய்து வரைய ஆரம்பிக்கலாம். முதலில் இந்த இதழில் ஒரு பந்தினை எவ்வாறு வரைவது எனப் பார்ப்போம். பந்து என்று சொல்லும்போது பந்து உருண்டையானது என எமக்குத் தெரியும். ஆனால் அவ் உருண்டையை வரைதலில் காட்ட முடியாது. அதாவது ஒரு வட்டத்தினை மட்டுமே நாம் வரைய முடியும். இவ்வாறு போடும் வட்டம் இரு பரிமாண (Two dimensional or flat) அமைப்பாகத்தான் இருக்கமுடியும். வரைந்த அல்லது வரையப்படும் ஒரு பொருளின் முப்பரிமாண அமைப்பினைக் காட்டுவதில் நிறத்தீட்டல் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதனால் பந்தின் முப்பரிமாண அமைப்பினைக் காட்ட வரையப்பட்ட வட்டத்தினை நிறம் தீட்ட (shading) வேண்டும்.



எழுதுகோல்களைப் பற்றிப் (Pencil) பார்த்தால் இரண்டு வகையான எழுதுகோல்கள் மிகவும் பிரசித்தமானவை. கிரைபற்றினாலானவை (Graphite Pencils); அல்லது மரக்கரியினாலானவை (Charcoal). சிலவகையான சித்திரங்களில் காபினினாலான எழுதுகோல்கள் பாவிக்கப்படுகின்றன. மரக்கரி எழுதுகோல்கள் தனித்துவமானவை. பொதுவாக நிழல்களைக் காட்டுவதற்கு மரக்கரி உகந்தது. ஏனெனில் மிகவும் அழுத்தமாக தேய்க்கும் போது இது ஒளியைத் தெறிக்க விடாது. ஆனால் கிரைபற் ஒளியினைத் தெறிக்கச் செய்யும் இதன் காரணமாக நிழல் கருப் பொருளிலும் பார்க்க மிகவும் நுணுக்கமாக மினுமினுப்பாகத் தெரியும். மரம், மரப்பட்டை (bark), தலையிர் (hair),

மிருகங்களின் உரோமம் (fur) கண்மடல்மயிர் (eyelashes) கண்மணி (Pupils), உதடுகளுக்கிடையிலான கோடு, முக்குத் துவாரம் போன்றவற்றை வரைவதற்கு மரக்கரி எழுதுகோல் சிறந்தது. சருமத்தின் தன்மை (Skin tone) கண்ணாடி (glass), பளிங்கு (marble), மினுமினுப்பான உலோகம் (Shiny metals), துணிவகை (fabrics) போன்றவற்றை வரைவதற்கு கிரைபற் எழுதுகோல் சிறந்தது.

இங்கு கிரைபற்றினாலான எழுதுகோல்தான் பாவிக்கப்பட்டிருக்கின்றது. சாதாரணமாக வரைவதற்கு நாம் உபயோகிக்கும் பென்சிலாலேயே நிறம் தீட்டலாம். ஆனால் மிகவும் கருமையாக வரமாட்டாது. இதனால் மிகவும் கருமையான நிறத்தினைப் பெறுவதற்கு நாங்கள் வரைதலுக்கு உபயோகிக்கும் (HB) பென்சிலை பாவியாது 4B, 5B, 6B போன்ற பென்சில்களை உபயோகிக்கலாம்.

நிறம் தீட்டும் போது பென்சிலின் கோடுகள் ஒரே திசையினை நோக்கியதாக இருக்கவேண்டும். குறுக்கும் நெடுக்குமாக மாறி மாறிச் செல்லக் கூடாது. அடுத்ததாக இவ்வாறு நிறம் தீட்டிய பின்னர் ஒரு மெல்லிய துணி அல்லது facial tissue எனப்படும் மெல்லிய வகையான கடதாசியினை ஒரு பந்து போல உருட்டி விட்டு அதனால் வரைந்த இந்தப் பந்தினை மெல்லியதாகத் (Blend) தேய்க்க வேண்டும். அவ்வாறு தேய்க்கும் போது பந்தில் கோடுகள் தெரியாது தீட்டப்பட்ட நிறம் ஒரு மெல்லிய படைபோல் வரும். மேலும் இந்தப் பந்தின் மேல்புறம் ஒரு சிறிய இடம் வெண்மையாக விட்டிருக்கிறேன். இதன் காரணம் இவ் இடத்தில் வெளிச்சம் படுவதைக் காட்டுகின்றது. இவ்வாறு இந்த வெளிச்சத்தைக் காட்டுவதற்கு நாங்கள் kneaded eraser எனப்படும் அளிகட்டையினால் சிறிது சிறிதாக ஒற்றி எடுக்க வேண்டும். இந்த அளிகட்டை இவ்வாறான செயற்பாடுகளுக்குத் தான் பாவிக்கப்படுகின்றது. ஒரு பொருள் மேசையில் இருக்கும் போது அதன் மேல் வெளிச்சம் படுவதால் அப்பொருளில் ஏற்படும் நிழலையே பந்தின் கீழுள்ள கருமையான பகுதி காட்டுகின்றது.

வரைதலிலும் வர்ணம் தீட்டுதலிலும் நிழல் மிக முக்கிய இடத்தினை வகிக்கின்றது. வெளிச்சத்தினை உட்புகவிட முடியாத பொருட்கள் (Opaque) இரண்டு விதமான நிழல்களைத் தருகின்றன. இவை Cast Shadow, Form Shadow எனப்படும். Cast Shadow எனப்படுவது பொருளினால் வெளிச்சம் முற்றாகத் தடை செய்யப்படும் போது அப் பொருளினால் எறியப்பட்ட நிழல். இதனால் இவ்வகையான நிழல் மிகவும் கறுப்பாக இருப்பதுடன் ஒரு வரையறுக்கப்பட்ட தெளிவான விளிம்புகளுடன் காணப்படும். Form Shadow வைப் பார்த்தோமானால் அது மிகவும் மெல்லிய நிழலாகவும் வரையறுக்கப்பட்ட விளிம்புகள் அற்றதாயும் காணப்படும். சாதாரணமாக இவ்வகையான நிழல் ஒளி பற்றாகக் குறையினால் ஏற்படுவதாக கருதப்படுகின்றது. ஆகவே நிழலினை வரையும் போது வரையும் பொருளில் எவ்வாறு ஒளி படுகின்றது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். பக்கப்பாடாக ஒளி பட்டால் ஒளி வரும் திசைக்கு எதிராக நிழல் வரையப்பட வேண்டும். அதேசமயம் பொருளில் ஒளிபடும் இடம் மெல்லிய வெண்ணிறமாகக் காட்டப்பட வேண்டும்.

இத்துடன் ஒரு அப்பினின் படம் இணைத்திருக்கிறேன். நீங்களும் வரைந்து பாருங்கள்.



RESP

SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

Your can start with a small amount

it's a more flexible plan

EDUCATION IS A GREAT GIFT FOR YOUR FUTURE GENERATIONS

உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு உங்கள் எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

INCOME TAX PREPARATION

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S. Ganthiy
B.A., Srilanka
Enrollment Officer

416. 841. 1866

416. 955. 9303

E.mail: ganthiy@rogers.com

Graphic Land - 647-219-7576



குரு அரவிந்தனின் நான்கு நூல்களுக்கு ஒரே மேடையில் வெளியீட்டு விழா



பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தனின் தமிழ் ஆரம் - பயிற்சி மலர் 3, எங்கே அந்த வெண்ணிலா (நாவல்), உன்னருகே நானிருந்தால் (நாவல்), நினைவையே நிழல் என்று (சிறுகதைத் தொகுதி) ஆகிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா, கடந்த அக்டோபர் 26ம் திகதி ஸ்காபரோ மல்வேர்ன் நூல் நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. திரு. பொ. கனகசபாபதி இதற்குத் தலைமை வகித்தார். ஆரம்ப உரை, வாழ்த்துரை, வாழ்த்துக் கவிதை ஆகியவைகளையடுத்து, நான்கு நூல்களுக்கும் தனித்தனியாக வெளியீட்டுரை நூல் மதிப்புரை ஆகியன நிகழ்த்தப்பட்டன. இறுதியில் நூலாசிரியர் குரு அரவிந்தன் பதிலுரை நிகழ்த்துகையில், தாம் இனிமேல் காதல் கதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டு தமிழ்த் தேசியத்தைக் கருவாகக் கொண்ட கதைகளையே எழுதப் போவதாகக் குறிப்பிட்டார். எழுத்தாளர் குறமகள், குரு அரவிந்தனுக்கு மதிப்பளிப்புச் செய்து மேன்மைப்படுத்தினார்.

(ஒளிப்படங்கள்: கருணா)



யசோ சின்னத்துரை

கனடிய சட்டத்தரணி

The Law Offices of

Yaso Sinnadurai
Barrister & Solicitor, Notary Public

Tel: 416 265 3456

Fax: 416 265-2770

2100 Ellesmere Road, Suite 202, Scarborough ON M1H 3B7 (Markham & Ellesmere)

வீடு

காணி

வர்த்தகச் சட்டம்

Real Estate Law

Residential &

Commercial

Business Law



சிந்தனைப் பூக்கள்

எஸ். பத்மநாதனின் தொடர்

26

சிட்டுக்களே வாருங்கள்!

அன்பான சிட்டுக்களே!

நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் வேளைகளில் புதிய புதிய சிந்தனைகள் பிறக்க வேண்டும் என்பதில் மாமாவுக்கு மிகுந்த அக்கறையுண்டு. எனினும், அனுபவங்களும் ஏனையோர்களது அறிவுரைகளும் அதிக உறுதுணை பயக்கும் என்பதில் நிறையவே பொருளுண்டு. மாமாவுக்கு ஏற்பட்ட அனுபவம் கூட உங்களுக்கு நிச்சயமாக உதவி செய்யும்.

பல்கலைக்கழகத்தில் புவியியல் வகுப்பில் மாணவராக கற்றுக் கொண்டிருந்த வேளையில் பல மாணவர்கள் மத்தியில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்த விரிவுரையாளர் திடீரென்று எம்மிடம் நாம் தொடர்ந்து நடந்து செல்லும் பழக்கமான நகரின் வீதியொன்றில் உள்ள கடைகள், கட்டிடங்கள், பஸ்தரிப்பு இடங்கள் பற்றிக் கேட்டதுடன், எதற்கு பக்கத்தில் எது உள்ளது? என்ற கேள்விகளையும் கேட்டுவிட்டார். நாம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். ஒருவருக்கும் முழுமையாகத் தெரியவில்லை! ஏதோ இரண்டொன்றினை ஒவ்வொருவரும் கூறினர். அவர் சிரித்துக் கொண்டே 'நாம் பார்க்கிறோம் ஆனால் அவதானிப்பதில்லை' என்ற கருத்தில் "We are seeing but we are not observing" என்று கூறி விளக்கினார். அதாவது தினசரி பார்த்து செல்வது வேறு, தொடர்புகளைக் கூர்மையாக அவதானித்து செல்வது வேறு. படிப்பில் இதுவே உதவுகிறது.

அன்பான சிட்டுக்களே! நீங்கள் செல்லும் வீதிகள், கடைகள், வாகன இலக்கங்கள், அவற்றின் சப்தங்கள், மாதிரி வடிவங்கள் எல்லாவற்றையும் கவனிக்கப் பழகுங்கள். அதாவது பல வருடங்களாக சென்ற வீதி கூட பழக்கப்படுவதில்லை. காரணம் அக்கறை இல்லை. அதனால் நினைவு வருவதில்லை. நினைவு இல்லை என்றால் பூரண அறிவு ஏற்படாது. இதனால் முழுமையாக விடையளிக்க முடியாது. ஆழ்ந்த கவனிப்பு, கூர்மையான அவதானம், கலையாத கவனம் எல்லாம் உங்களுக்கு தேவையாக உள்ளது.

தங்கள் இரையைத் தேடிச் செல்லும் விலங்குகள் கூட எவ்வளவு கூர்மையாக அவதானிக்கின்றன பாருங்கள்! அவைகளுக்கே அது சாத்தியம் என்றால் பூரண அறிவுள்ள உங்களுக்கு ஏன் முடியாது? முழுமையான கவனத்தால் பிரபஞ்ச அறிவு கூட ஏற்படுகிறது. எந்த தடையும் இல்லாமல் அவற்றினை தரிசிக்க முடிகிறது. தொழில்நுட்பத்திடம் உங்கள் சிந்தனையை ஒப்படைத்து விடாதீர்கள். நீங்களே எதனையும் அவதானிக்க பழகுங்கள்.

நீங்கள் இனிமேல் நடந்து செல்லும் வீதிகளில் அவதானிக்க போகின்றீர்கள்! மாலையில் வானத்தை உற்றுப் பார்க்கப் போகின்றீர்கள், உங்களோடு பழகுபவர்களைக் கூட அவதானிக்கப் போகின்றீர்கள்.

நூல் நிலையத்தில் கூட புத்தக அடுக்குகளை அவதானிக்க போகின்றீர்கள்! எல்லாமே உங்களுக்கு அருகில் வந்து விடப்போகின்றன! நீங்கள் சிறகடித்துப் பறந்து கொண்டிருப்பீர்கள்.

மீண்டும் சந்திப்பேன்.

The Law office of
GARY
Anandasangaree

416 321 1100

Gary Anandasangaree
Barristor and Solicitor

10 Milner Busines Court
Suite: 210
Toronto, ON. M1B 3C6

Phone: 416 321 1100
Fax: 416 321 1107
gary@galaw.ca





Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்றர்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Tuesday (morning)
Dr. Yao San (Tue, Fri & Sat)
Dr. Brian (monday)
Dr. May (wednesday)

(416) 690 0121



Shaping careers for
over 15 years

Changing your life
begins with us.....

Financial Assistance

Financial Assistance may be available for those who qualify.

We welcome:

- Social Assistance recipients
- EI - currently receiving / received recipients
- Maternity benefits received recipients

EARLY CHILDCARE ASST. (ECA)

100% Guaranteed Co-op placement

JOB OPPORTUNITIES

- Child Care Assistant
- Child Care Worker
- Day Care Worker / Teacher
- Preschool Worker
- Infant Day Care Worker

MEDICAL OFFICE ADMIN (MOA)

JOB OPPORTUNITIES

- Medical Office Assistant
- Medical Admin. Asst.
- Medical Receptionist
- Medical Secretary
- Hospital Ward / Unit Clerk

Week-ends & Evening Courses
Canadian Security Courses,
QA / Software Testing, AccPac, Quick books, Ms Office,
Visual Basic, C++, Visual C#, .Net, A+, MCP, MCSE, CCNA

COMPUTERIZED ACCOUNTING

JOB OPPORTUNITIES

- Accounting Assistant
- Accounts Manager
- Accounts payable clerk
- Accounts Receivable Clerk
- Payroll clerk

BUSINESS ADMINISTRATION

JOB OPPORTUNITIES

- Administrative Assistant
- Office Assistant
- Office Administrator
- Management Trainee
- Executive Assistant

PERSONAL SUPPORT WORKER (PSW)

100% Guaranteed Co-op placement

JOB OPPORTUNITIES

- Personal Support Worker
- Home Support Worker
- Personal Care Attendant
- Resident Care Aid
- Nursing Assistant

NETWORK ENGINEERING

JOB OPPORTUNITIES

- Network Administrators
- Systems Administrators
- Technical Support Specialists
- Helpdesk Support
- LAN Administrators

Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

Kennedy / Sheppard
(North-East Corner)

Tel: 416-321-9911
2347, Kennedy Road, Suite 301
Scarborough, ON., M1T 3T8


Kennedy / Eglinton
N/W Corner, Above Library

Tel : 426.285.9941
2390 Eglinton Ave East, Suite 248
Scarborough ON., M1K2P5

சீலன் நேஞ்சர்ஸ் லெவின் ஸ்டார்ஸ் உறவுக்குக் கரம் கொடுப்போம் சீ வேவ்ஸ் கழகங்களின்

வன்னிப் பெருநிலத்தில் சிங்கள அரசின் தாக்குதலால் ஏற்பட்டிருக்கும் பேரவலத்தினால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக சீலன் நேஞ்சர்ஸ், லெவின் ஸ்டார்ஸ், சீ வேவ்ஸ் விளையாட்டுக் கழகங்கள் இணைந்து நடத்திய 'உறவுக்குக் கரம் கொடுப்போம்' நிகழ்வு கடந்த மாதம் 9ஆம் திகதி ஸ்காப்பரோ கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. ரொறன்ரோவின் பல்வேறு நடனக் கல்லூரிகள் இந்நிகழ்வில் நிகழ்ச்சிகள் வழங்கி விழாவைச் சிறப்பித்தனர். இந்நிகழ்வின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதி 'கெயர்' நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது. (ஒளிப்படங்கள்: கோகுலன்)





Sabesan's Choice!

விருது பெற்ற தொழிற்றுறை நிபுணர்

வீடு திருத்தம் மற்றும் நிலக் கம்பளம் பொருத்தும் வேலைகளில் தன்னிகரற்றவர்!

சபேசன்

ஒருமுறை தொடர்பு கொண்டால் பலன் புரியும்!

416 605 1990

அதிபர் பிரயாணம்..

கல்லூரியை நிறுவுதற்காக ஒரு அரசியல்வாதியாகவே தான் செயற்பட்டார். அவ்வூர் மக்கள் பெரும் அளவிலே அவரிடம் விடுத்த வேண்டுகோளினை நிவர்த்தி செய்யும் முகமாகவே அவர் இச்சீரிய முயற்சியில் அவாக்கொண்டு நிறைவேற்றினார். அவர் கொழும்பு வாசி.

ஆனால் அவருக்கிருந்த கல்வி அறிவு, பொருளாதார சுயீட்சம், அரசியல் செல்வாக்கு ஆகியவற்றினை வைத்துப் பார்க்கும் பொழுது அவரால் நினைத்ததை நினைத்த நேரத்தில் சாதிக்க முடிந்தது. அதோடு மாத்திரமல்லாமல் மேலை நாடுகள் பலவற்றினுக்குப் பலமுறை சென்று அங்கு பாடசாலைகள் நடைமுறைப்படுத்துவதை அவதானித்த அப் பெருமகனுக்கு திட்டமிட்டுச் செயலாற்றும் திறன் இருந்தது. சாதித்தார்.

அவருக்கு மேலான பெருமைக்குரியவர்களாக கல்வித் தொண்டாற்றிய மூன்று சாமான்யர்களை நான் குறிப்பிடுவேன். இராமநாதன் அவர்கள் போலல்லாது இவர்கள் தமது பாடசாலைகளை நடத்துவதற்காகப்பட்ட அல்லல்கள் சொல்லும் தரமன்று. பாடசாலை கட்டிடம் கட்டி முடித்தால் போதுமா? அங்கீகாரம், அரசு மானியம் பெற வேண்டுமே? இவற்றினைப் பெறுவதற்கு அவர்கள் எத்தனை கஷ்டப்பட்டனர் என்பதை மகாஜனா பற்றி எழுதுகையில் சொல்வேன்.

இராமநாதன் அவர்கள் மனையியல், நெசவு, பின்னல் வேலை, தையல் வேலை போன்ற பெண்களுக்கு அத்தியாவசிமான பல தொழிற் பாடங்களைக் கற்பிப்பதற்காக பாடவிதானத்தையே மாற்றி அமைத்தார். பின்னர் 1971இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வந்த பொழுது கல்விச் சீர்திருத்தம் செய்யப்பட்டபோது புகுத்தப் பட்ட புதிய பாடவிதானத்தில் தொழில் முன்னிலைப் பாடங்கள் (Prevocational subjects) என முக்கியத்துவம் பெற்ற பாடங்களுக்கு வித்திட்டவர் திரு. இராமநாதன் அவர்களே. அதனுடன் நடனம், வாய்ப்பாட்டு, வீணை, வயலின் என பல்வேறு கவின்கலைகளும் போதிக்க நடவடிக்கை எடுத்தார். சமயக் கல்வியும் போதிக்க பாடசாலையில் ஒழுங்கு செய்தார். அந்த அளவிலே நான் அவரை ஒரு முழுமையான கல்வியிலாளராகவே (Educationalist) போற்றுவேன்.

ஏனையவர்கள் மூவரும் அவரைப் பேலல்லாது அந்த அந்த ஊர்களிலே வாழ்ந்தவர்கள். நாளாந்தம் அவ்வூர் மக்களோடு பழகி அவர்களின் வாழ்வியலைக் கண்ணால் கண்டு அனுபவித்தவர்கள். அவ்வூர் மக்களிடம் அல்லல்களை அன்றாடம் அவதானித்து மனம் குமைந்தவர்கள். அவர்களது கல்வித் தேவையை நேரடியாகவே அறிந்தவர்கள். அவர்களின் கல்வித் தேவையை ஈடு செய்தால் மாத்திரமே அவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு வழிகோலலாம் என்ற மன உந்துதலுக்குச் செயலாக்கம் கொடுத்தவர்கள். அவர்கள் தான் கல்வியாளர்கள் (Educationist).



**"ஆசை, ஆசை இப்பொழுது
பேராசை இப்பொழுது
ஆசை தீரும் காலம் எப்பொழுது?"**

**வீடு வாங்கும் உங்கள்
ஆசைகளை நினைங்களாக்கிவிட
இன்றே அழையுங்கள்...**

**"Honesty, Integrity,
Professionalism"**

சாள்ஸ் தேவசகாயம் M.A

Sales Representative

Direct: 416-284-5555


24Hrs: 416-284-4751

880 Ellesmere Rd., Suite 203
Scarborough, Ont. M1P 2W6

ROYAL LEPAGE

Connect Realty, Brokerage
INDEPENDENTLY OWNED AND OPERATED

Graphic Land - 647-219-7576



இரண்டாம்

**பாண்டியப் பேரரசின்
எழுச்சி**

சோழப் பேரரசு மூன்றாம் இராசேந்திர சோழன் (1246 - 1279) ஆட்சிக் காலத்தில் முடிவற்றது. பாண்டியரின் எழுச்சிக்கும் தந்திரத்துக்கும் பலியாகி சோழப் பேரரசு வீழ்ச்சியுள்ளது.

சோழப் பேரரசு தஞ்சையில் நிறுவப்பட்டதும் வடக்கே பல்லவரும் தெற்கே பாண்டியரும் நிலைகுலைந்து போயினர். கிபி 925 முதல் சோழரே பாண்டிய நாட்டை ஆண்டுவந்தனர். கிபி 12 ஆம் நூற்றாண்டில் பாண்டியநாடு பெரும் உள்நாட்டுப் போருக்கு இலக்காகியது. இருந்தும் இரண்டாம் பாண்டிய பேரரசு வலிமைகொண்டு ஆட்சி புரியலாயிற்று.

விக்கிரம பாண்டியனின் மகனான சடையவர்மன் குலசேகர பாண்டியன் (1190 - 1216) மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய நிலப்பரப்பை ஆண்டு வந்தான். இவனது மெய்கீர்த்தி 'பூவின் கிழத்தி' என்று தொடங்கும். இந்த மெய்கீர்த்திகள் அவனது புகழைக் கூறுகின்றனவே அன்றி அவன் வரலாற்றை விளக்குவதாக இல்லை. இவன் காலத்தில் பாண்டிய நாட்டில் உள்நாட்டுக் கலகங்கள் வெடித்தன.

முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் பாண்டி நாட்டை ஆண்டு கொண்டிருந்தபோது சோழநாட்டை மூன்றாம் குலோத்துங்கன் ஆண்டு வந்தான். இவன் கருவூரைக் கைப்பற்றி அங்குச் சோழ கேரளன் என்ற பெயருடன் வீராபிடேகம் சூட்டிக் கொண்டான். அவ்வாறே மதுரை மாநகரில் வீராபிடேகம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினான். மூன்றாம் குலோத்துங்கனே பாண்டி நாட்டில் நிலவிய குழப்பத்தை ஒழித்து அமைதியை நிலைநாட்டி முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனது தந்தையான விக்கிரம பாண்டியனுக்கு நாடும் அரசும் அளித்தவன் ஆவான். ஆனால் அதனை மறந்த சடையவர்மன் குலசேகர பாண்டியன் மூன்றாம் குலோத்துங்கன் மதுரையில் வீராபிடேகம் செய்துகொள்வதை விரும்பவில்லை. இதனால் இரு அரசுகளுக்கும் இடையில் போர் மூண்டது. போரில் பாண்டியர் படை பெரும் அழிவைச் சந்தித்ததால் குலசேகர பாண்டியன் புறங்காட்டி

நக்கீரன்

தலைவர் - தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்



என்றுமுள்ள செந்தமிழ் - 19

மதுரையைவிட்டு சுற்றத்தாருடன் ஓடி ஓளிந்து கொண்டான்.

மூன்றாம் குலோத்துங்க சோழன் படைகள் மதுரையில் புகுந்து அரண்மனையை இடித்தும் மண்டபங்களை அழித்தும் பெரும் நாசத்தை ஏற்படுத்தின. பின்னர் அவன் நினைத்தவாறே மதுரை நகரில் 'சோழபாண்டியன்' 'திரிபுவன வீரதேவன்' என்னும் பட்டங்களுடன் வீராபிடேகம் செய்து கொண்டான். இது நடந்தது 1202 இல் ஆக இருக்கலாம். பின்னர் பாண்டிய அரசை மீண்டும் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்கே கொடுத்துவிட்டான் என்று தெரிகிறது. இவன் தனது ஆட்சிக் காலத்தில் சில ஊர்களை ஒன்றாகச் சேர்த்து இராசகம்பீரச் சதுர்வேதி மங்கலம் என்று பெயரிட்டு 1030 பார்ப்பனர்களுக்குப் பிரமதேயமாகக் கொடுத்தான்.

சடையவர்மன் குலசேகரனை அடுத்து முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 - 1238) ஆட்சிக்கு வந்தான். இவனது காலத்தில் சோழநாட்டை ஆண்டவன் மூன்றாம் குலோத்துங்கனின் மகன் மூன்றாம் இராச இராச சோழன் ஆவான்.

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழர் ஆட்சிக்கு முடிவு கட்ட எண்ணினான். சோழநாட்டின் மீது படை எடுத்து வெற்றி கண்டான். சோழ நாட்டின் முக்கிய நகரங்களான தஞ்சை, உறந்தை போன்றவற்றை பாண்டியப் படை தீ வைத்துக் கொளுத்தியது. இந்த நகரங்களில் உள்ள அரண்மனைகள், கோபுரங்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. நீர்நிலைகளும் விளைநிலங்களும் அழிக்கப்பட்டன. சங்க காலத்தில் சோழன் கரிகாலன் தன்மேல் கடியலூர் உருத்திரக்கண்ணனார் பாடிய பட்டினப் பாலை என்று நூலுக்குப் பரிசாக வழங்கிய பதினாறுகால் மண்டபம் ஒன்றுதான் பாண்டியப் படைகளிடம் இருந்து தப்பித்தது. இதன் மூலம் சோழமன்னன் மூன்றாம் குலோத்துங்கன் படையெடுத்து வந்து தனது முன்னோர்களது மதுரை நகரை அழித்ததற்கு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பழிக்குப் பழி வாங்கிக் கொண்டான்.

இவனது மெய்கீர்த்திகள் 'பூமருவிய திருமடந்தையும் பூமடந்தையும் புயத்திருப்ப' எனத் தொடங்குகிறது. அது இனிய செந்தமிழ் நடையில் அமைந்த நீண்ட மெய்கீர்த்தியாகும்.

பாண்டிய படைகளுக்கு அஞ்சி ஓடி மறைந்திருந்த இராச இராசன் தன் மனைவியுடன் சுந்தர பாண்டியனை வணங்கி தனது மகளை அவனுக்கு மணம் முடித்து வைத்தான். இதனை அடுத்து சுந்தர பாண்டியன் சோழப் பேரரசை மீண்டும் இராச இராசனுக்குக் கொடுத்தான்.

சில ஆண்டுகள் கழித்துப் மூன்றாம் இராச இராசராசன் பாண்டியனுக்குக் கொடுக்க வேண்டிய திறையை கொடுக்க மறுத்தான். எனவே சுந்தரபாண்டியன் மீண்டும் (1231) சோழநாட்டின் மீது படையெடுத்து இராச இராசனைத் தோற்கடித்து வடபுலம் நோக்கி விரட்டிவிட்டான். தோல்வி அடைந்த சோழமன்னன் கோசள நாட்டின் மன்னன் வீரநரசிம்மனின் உதவியை நாடினான். வீரநரசிம்மன் கோசள நாட்டிலிருந்து பெரிய படையுடன் வந்து பாண்டியனைத் தோற்கடித்து சோழநாட்டின் இழந்த பகுதிகளையும் மீட்டு இராச இராசனுக்கு அளித்தான்.

இந்த செய்திகளை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் வெட்டிய கல்வெட்டுக்கள் 'சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டியதேவர்' எனவும் 'சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியதேவர்' எனவும் குறித்துள்ளன.

சுந்தரபாண்டியன் பற்றி எழுதிவைக்கப்பட்ட மெய்கீர்த்தி சோழ நகர்கள் அழிக்கப்பட்டதை விரித்துக் கூறுகிறது.

R&S Auto Sales

Top Quality Used Car Dealer


வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது
எங்கள் விசேட திறன்!

28 ஆண்டுகள் அனுபம்!



RADHA

HONDA
TOYOTA
GM-MINI VANS



**ON THE SPOT
FINANCING**

4362 Sheppard Ave. East
at Brimley

Tel: 416 412 3838

இரண்டாம் பாண்டிய...

பனிமலர்த் தாமரை திசைமுகன் படைத்த
மனுநெறி தழைப்ப மணிமுடி சூடிப்
பொன்னி சூழ் நாட்டிற் கயலாணை கைவளர
வெஞ்சின விஷியும் வேழமும் பரப்பித்
தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக்
காவியு நீலமும் நின்று கவினிழப்ப
வாவியு மாறு மணிநீர் நலனிழித்துக்
சூடமு மாதிலுங் கோபரமும் மாடரங்கும்
மாடமு மாளிகையும் மண்டபமும் பலவிடித்துத்
தொழுதுவந் தடையா நிருபர்தந் தோகையர்
அமுத கண்ணீராறு பரப்பிக்
கழுதைகொண் டுழுது கவடி வித்திச்
செம்பியனைச் சினமிரியப் பொருதுசுரம் புகவோட்டிப்
பைம் பொன் முடிபறித்துப் பாணருக்குக் கொடுத்தருளிய
பாடருஞ் சிறப்பிற் பகுதி வான்றோய்
ஆடகப் புரிசை ஆயிரத் தளியிற்
சோழ வளவன் அபிகே மண்டபத்து
வீராபி கேம் செய்து புகழ் விரித்து
நாளும் பரராசர் நாமத்

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனை அடுத்து இரண்டாம் மாறவர்மன்
சுந்தரபாண்டியன் (1238 - 1251) ஆட்சிக்கு வந்தான். இவனது ஆட்சிக் காலத்தில்
மூன்றாம் இராசேந்திரன் மதுரை மீது படையெடுத்து பாண்டியனை திறை
செலுத்துமாறு செய்தான்.

அடுத்து முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1268 - 1271) ஆட்சிக் கட்டில்
ஏறினான். சம காலத்தில் சடையவர்மன் வீரபாண்டியன் (1253 - 1274) முதலாம்
சடையவர்மன் சுந்தரபாண்டியனோடு சேர்ந்து பாண்டி நாட்டை ஆட்சி செய்தான்.

முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனது ஆட்சிக் காலத்தில் பாண்டியர்
செல்வாக்கு பல திக்கிலும் பரந்து விரிந்தது. மூன்றாம் இராசேந்திர சோழனை
போரில் வென்று சோழப் பேரரசை முடிவுறச் செய்தான். ஆந்திராவில் உள்ள
நெல்லூர், கடம்பூர் மற்றும் மலைநாடு, கொங்குநாடு ஆகியவற்றை வெற்றி
கொண்டான். அதனால் எம்மண்டலமும் வெற்றிகொண்டருளிய சுந்தரபாண்டியத்
தேவர் எனச் சிறப்பிக்கப்படுகிறான். சேரனைத் தோற்கடித்ததால் 'சேரவம்சநிர்மூலன்'

சிறுவர் உளவளர்ச்சி அறிவித்தல்

புலம் பெயர் வாழ் தமிழர்களாகிய நாம் பல்வேறு பிரச்சனைகளை
எதிர்நோக்குகின்றோம். அவற்றுள் ஒரு புதிய பிரச்சனையாக "Austism"
கருதப்படுகிறது. இது சிறுவர்களின் உள வளர்ச்சியில் ஏற்படுகின்ற ஒரு மந்தகரமான
நிலை.

தற்போது வட அமெரிக்க நாடுகளில் ஒவ்வொரு வருடமும் இவ்வாறு பிறக்கும்
குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அறிகின்றோம். இவ்வாறு
பாதித்துள்ள எமது ஒட்டாவா (Ottawa) தமிழ்ச் சிறுவர்களின் நலன் கருதி "Ottawa
Tamil Autism Program" எனும் புதிய இலாப நோக்கமற்ற அமைப்பை நிறுவி இலவச
பயிற்சி வகுப்புக்களை நடத்தி வருகின்றோம்.

இந்த அமைப்பு வெற்றிகரமாக நடைபெற உங்கள் ஒவ்வொருவரினதும் உதவியை
வேண்டி நிற்கின்றோம். நீங்கள் உதவ விரும்பினால் தயது செய்து எம்முடன் தொடர்பு
கொள்ளவும். தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள்:

ஜெயகௌரி சண்முகராஜா (613) 247-3397
கஸ்தூரி இரட்சணசபாபதி (613) 843-0456



எஸ். காந்தி
எழுதும்

27

வெள்ளிப் பணம் - டாலர்

வெள்ளிப்பணத்தொடரில் அதாவது இந்த ஆண்டின் இறுதி மாதமாகிய மார்ச்சு மாதம் இந்த வருடத்தில் நீங்கள் உழைத்த வருமானத்திற்கு Canada Revenue Agency க்கு கணக்கு காட்ட வேண்டிய காலமாக 2009 ஆண்டு தைமாதம் தொடக்கம் சித்திரை மாதமாகும். எனவே ஒரு நிறுவனத்திற்காக வேலை செய்திருந்தால் உங்கள் நிறுவனம் 2009ம் ஆண்டு மாசிமாதம் 28ம் திகதிக்கு முன்பு T4 என்னும் பத்திரத்தினை அனுப்பி வைப்பார்கள். இந்த T4 என்னும் பத்திரத்தில் பல சதுரங்களை கொண்டதாக இருக்கும் அவற்றில் ஒவ்வொரு சதுரத்திலும் இலக்கங்கள் இடப்பட்டிருப்பதன் அதில் அவற்றில் என்ன விடயம் எனவும் சிறிய எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கும். அதில் முக்கியமான இலக்கங்களாக 14, 16, 18, 22 அமைகின்றன இவற்றில் இலக்கம் 14 நீங்கள் குறிப்பிட்ட வருடம் உழைத்த மொத்த வருமானத்தினை குறிப்பிடுகின்றது.


அடுத்ததாக இலக்கம் 16 கனடா ஓய்வு ஊதியத்துக்காக உங்கள் வருமானத்தில் இருந்து எடுக்கப்பட்ட தொகையாக இருக்கும். இது ஆங்கிலத்தில் Employee's CPP Contribution அழைப்பர். இலக்கம் 18 நீங்கள் பார்த்தால் வேலையற்றோர் காப்புறுதிக்காக செலுத்தப்பட்ட தொகையினை குறித்து நிற்கும் அடுத்து இலக்கம் 22ம் அடங்கிய சதுரம் தான் ஏல்லோராலும் உற்று நோக்கப்படுகின்றது. அதாவது நீங்கள் உழைத்த வருமானத்திற்கு எவ்வளவு வரி செலுத்தியுள்ளீர்கள் என்பதாகும் இதனை விட மேலும் பல தகவல்களை கொண்ட பத்திரமாக இருக்கின்றது. இதேபோன்று சமூகநல உதவி பெறுபவர்கள், ஒப்பந்த அடிப்படையில் போன்றவர்களுக்கு வெவ்வேறு பெயர்களைக் கொண்ட பத்திரங்களைப் பெறுவீர்கள். இதனை வருமானவரி பூர்த்தி செய்பவரிடம் கவனமாக எடுத்துச் செல்லுதல் அவசியமாகின்றது.

எம்மவர்களில் சிலர் வருமான வரிபூர்த்தி செய்யும் காலத்தில் மாத்திரம் இதனைப்பற்றி சிந்தித்து அரை குறையாக வீட்டில் இருக்கும் T4 பத்திரத்தினை எடுத்துச் சென்று வருமானவரி பத்திரம் செய்பவரிடம் சென்று செய்து வருவார்கள் அவர்கள் முழுமையாக எல்லாப் பத்திரத்தினையும் எடுத்துச் செல்ல மறந்திருப்பார்கள் இதனால் Canada Revenue Agency (CRA) சிலமாதங்களின் பின்னர். இவர்களின் கணக்குகளை மீள் பார்வை செய்து (Audit) செய்து கடிதங்களை அனுப்பும் போது வருமானவரிப் பத்திரத்தினை பூர்த்தி செய்து கொடுத்தவரிடம் குறை சொல்பவர்களும் இருக்கின்றார்கள்.

பொதுவாகவே ஒவ்வொவரும் பல்வேறுவகைப்பட்ட முறையில் வருமானங்களை உழைப்பவர்களாக இருப்பதால் ஒவ்வொரு வகைப்பட்டவர்களுக்கும் வெவ்வேறு வகைப்பட்ட வருமானவரிச் சலுகைகள் உண்டு. உதாரணத்துக்கு நீங்கள் ஒரு கல்லூரி மாணவராக இருந்து கொண்டு வேலை செய்தால் இவர்களுக்கு இருக்கும் சலுகைகள் மற்றவர்களுக்கு இருக்காது. இது போல் வயோதிபர்கள், சிறு பிள்ளைகள் உள்ள பெற்றோர்கள், சொந்தமாக தொழில் புரிபவர்கள், முதலீட்டாளர்கள், வெளிநாடுகளில் 100,000 டொலருக்கு மேல் சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் என பல்வேறுவகைப்பட்ட வகைப் படுத்தலுக்குள் நீங்கள் உள்ளடக்கப்படலாம்.

சிலவேளைகளில் அரசாங்கத்திடம் இருந்து நீங்கள் Tax Refund பெறுபவர்களாக இருக்கலாம் அல்லது அரசாங்கத்திற்கு வரிப் பணம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கலாம் ஆனால் நீங்கள் உங்கள் வருமான வரிப்பத்திரத்தினை நேர காலத்துடன் பூர்த்தி செய்வது பல்வேறு வழிகளில் நன்மை பயக்கும்.

எனவே மேற்கொள்ளப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு கடைசி வரையில் காத்திருக்காது சரியான முறையில் உங்கள் வருமானவரிப் பத்திரங்களை பூர்த்தி செய்யுங்கள்.



Jude

Anthony Pillai LL.B. (Canada)

Barrister, Solicitor & Notary Public
Former Asst. Crown Attorney

Phone

416 332 8547

யூட் அந்தோனிப்பிள்ளை

கனடிய வழக்கறிஞர்

முன்னாள் அரச வழக்கறிஞர்

தொலைபேசி

416 332 8547

தொலைநகல்

416 332 8379

2390 Eglinton Ave. East
Suite 259
Scarborough ON
M1K 2P5

ஸ்ரீ கணேஷ தூர்க்கா தேவஸ்தானம் SRI GANESHA DURGA HINDU TEMPLE OF MISSISSAUGA



தொடர்புகளுக்கு:

'ஸ்ரீ விஜயலெட்சுமி வாசா அதிபர்', 'சிவாகம கிரியா பூஷணம்'
சிவஸ்ரீ. பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள்
(ராஜன் குருக்கள்)

கனடிய திருமணப்பதிவு அதிகாரி, இந்துமதகுரு, புங்குடுதீவு - 10ஆம் வட்டாரம்
ஆலயப் பிரதமகுரு, ஆலய ஸ்தாபகர், முதல்வர் - அறங்காவலர் சபை

7220 Tranmere Drive
Mississauga, ON. L5S 1L6
TEL: 905-405-0011 / 905-501-0011
www. sriganeshadurga.com

NLR ACCOUNTING AND TAX SOLUTIONS

Personal Tax Returns
Corporate Tax Returns
Book-keeping
RST, GST, Payroll service

E-File
confidential
friendly and
fast service

Phone
416 888 1128
416 492 7973

Location

2525 Pharmacy Av.
Pharmacy Av & Finch Av. East
(Inside Universal Textiles)

NLR

செல்வா வெற்றிவேலுவின் Home Life Future Realty Inc.

புதிய அலுவலக பிரவேச வைபவம்

பிரபல்யம் வாய்ந்த வீடு விற்பனை 'புறோக்கரும்' வருமான வரி நிபுணருமான செல்வா வெற்றிவேலு அவர்களின் Home Life Future Realty Inc. நிறுவனம் மார்க்கம் நகரில் விசாலமான அழகிய புதிய கட்டடத்தில் பிரவேசம் செய்துள்ளது. கடந்த பல வருடங்களாக எக்ஸ்டன்ட் - மார்க்கம் சந்தியிலுள்ள கட்டிடமொன்றில் இந்த நிறுவனம் இயங்கி வந்தது. புதிய கட்டிட பிரவேசத்தையொட்டிய சம்பிரதாய வைபவமொன்று அண்மையில் நடைபெற்றது. Home Life நிறுவன தலைமைக் காரியாலய அதிகாரிகள் உட்பட, முகவர்கள், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் என்று பெருமளவிலானோர் மகிழ்ச்சியுடன் இவ்வைபவத்தில் பங்கேற்று, செல்வா வெற்றிவேலு அவர்களின் சேவை மனப்பான்மை நிறைந்த வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் வாழ்த்தத் தெரிவித்தனர். புதிய அலுவலக முகவரி: 204 - 7 Eastvale Drive, Markham, Ontario. L3S 4N8. அலுவலக தொலைபேசி இலக்கங்கள்: 416.261.1544, 416.264.0101. நிகழ்வின் போது எடுக்கப்பட்ட சில ஒளிப்படங்கள் இங்குள்ளன.



• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

Scholarship Plan [RESP]

JRB Universal Inc.

Almost All Services Available

B: 416 752 7555
C: 416 937 9081



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •

ஆலய சன்னிதானங்களில்

கனடா றிச்மன்ட்ஹில் இந்து ஆலயம்

வடஅமெரிக்காவின் 'பெரிய கோயில்' என அழைக்கப்பெறும் றிச்மன்ட்ஹில் ஆலயம் திங்கட்கிழமையிலிருந்து வியாழக்கிமை வரையும் காலை 8:00 மணி முதல், பகல் 1:30 மணி வரையும், பின்னர் பிற்பகல் 5:30 மணியிலிருந்து இரவு 9:00 மணி வரையும் திறந்திருக்கும். வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளிலும் மற்றும் விடுமுறை தினங்களிலும் காலை 8:00 மணி தொடக்கம் இரவு ஒன்பது மணி வரையும் திறந்திருக்கும். இரவு 9:30 மணிக்கு ஆலயம் மூடப்படும். ஆலய நிகழ்ச்சிகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 905 883 9109 தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம்.

மிசிசாகா ஸ்ரீகணேச தூர்க்கா ஆலயம்

மிசிசாகா 7220 Trammere Driveல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீகணேச தூர்க்கா இந்து ஆலயத்தில் தினசரி மூன்று காலப் பூஜைகளும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளி முதல் ஞாயிறுக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கிரியா வழிபாடுகளாலும், திருமணச் சடங்குகளாலும் வடஅமெரிக்கா முழுவதும் நன்கு பிரபலமான சிவஸ்ரீ பஞ்சாட்சர கிருஷ்ணராஜ குருக்கள் (ராஜன் ஐயா) அவர்களே இந்த ஆலயத்தை நிறுவிட உள்ளார். இதன் பிரதம குருக்களும், அறங்காவல் சபையின் முதல்வரும் இவரே. ஆலய தொலைபேசி இலக்கம் 905 405 0011. ஸ்ரீவீஜயலட்சுமி வாசாவின் தொலைபேசி இலக்கம் 905 501 0011.

ஸ்காப்ரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம்

ஸ்காப்ரோ கென்னடி வீதியில் 3025ம் இலக்கக் கட்டிடத்தில் யுனிட் இலக்கம் 10 இல் (பிஞ்சு வீதிக்கும் மக்னிக்கல் வீதிக்கும் இடையில், சன் பிளவர் பேணிச்சர் நிறுவனத்துக்கு முன்னால்) ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் தினசரிப் பூஜைகளுடன், முக்கிய தினங்களில் விசேட வழிபாடுகளும் இடம்பெறுகின்றன. வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் இரவுப் பூஜையின் பின்னர் சுவாமி உள்வீதி வலம் வருதல் இடம்பெறுகின்றது. ஆலயத்தின் வழமையான மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் உட்பட்ட மேலதிக விபரங்களுக்கு ஆலயத்துடன் 416 291 8500 இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

நான் ஒரு
வழக்கறிஞர்
இல்லை

Motor Vehicle Accident

Criminal

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்..
உரிய



சட்ட





ஆலோசனைகளுக்கு

சுவசுவப்பு சீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET

Residential & Commercial



Nellinathan Ketharanathan B.Sc.(Ag)

Sales Representative

Member of CCIM Chapter Canada

416.677.4707



HomeLife GTA Realty Inc.

Brokerage

Tel: 416.321.6969, Fax: 416.321.6963

1711 McCowan Road, Suite 206

Toronto, ON M1S 2Y3

www.homelifegtarealty.com

First class and highly professional

The Children's Education Trust of Canada

offered to the public by

Children's Education Funds Inc.



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளையும்
பேரப்பிள்ளைகளையும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்ற

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578
416 899 6044

இல்லத் தொலைபேசி:
905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca

உலகத் தமிழர் இயக்க சட்டப் பாதுகாப்பு மற்றும் மறுதலிப்பு நிதி (The World Tamil Movement Legal Defence and Challenge Fund) வழக்காடு குழு விடுக்கும் அன்பான வேண்டுகோள்

கனடிய பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தின் கீழ் உலகத் தமிழர் இயக்கம் கடந்த யூன் மாதம் 13 ஆம் நாள் தடை செய்யப்பட்ட அமைப்பாகக் கனடிய அரசினால் பட்டியலிடப்பட்டது. இதற்கு முன்னர் உலகத் தமிழர் இயக்க காப்பகக் கணக்குகள் நீதிமன்றக் கட்டளையின் கீழ் காவல்துறையினரால் (RCMP) கையகப்படுத்தப்பட்டது. இத்தடையினால் உலகத் தமிழர் இயக்க இயக்குநர் சபையைக் கலைக்க வேண்டியதாயிற்று. அலுவலகம், நூலகம் போன்றவை மூடப்பட்டுவிட்டன.

கனடிய அரசின் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமும் அதன் கீழ் விதிக்கப்பட்ட தடையும் கனடிய யாப்பு உறுதிசெய்யும் மக்களது உரிமைக் கோட்பாடுகளுக்கு முரண்பாடானவை ஆகும். அது மட்டுமல்லாது ஒட்டு மொத்தக் கனடிய தமிழர்-களையும் பயங்கரவாதிகள் என சித்திரித்துக் காட்டுவதாகும். உளவுத்துறை தமிழ் உணர்வாளர்களைப் பின்தொடர்ந்து உளவு பார்ப்பதோடு அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள். சாதுவாக மிரட்டப்படுகிறார்கள். தமிழ் அமைப்புகள் நடத்தும் பொது நிகழ்ச்சிகளுக்கு இடம் எடுப்பது தடுக்கப்படுகிறது. பொது நிகழ்ச்சிகள் காவல்துறையால் படம்பிடிக்கப்படுகின்றன. ஒலிப்பதிவு செய்யப்படுகின்றன. அதனை நடத்துவோர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். காப்பகங்கள் காரணம் காட்டாது கணக்கை மூடுகின்றன. எனவே நாம் எமது அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு கனடிய அரசு போட்ட தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடுவது என முடிவு செய்துள்ளோம்.

இதற்கென அமைக்கப்பட்டுள்ள மூவர் (சி. சிற்றம்பலம், வே. தங்கவேலு, அ. பாலசிங்கம்) அடங்கிய வழக்காடு குழு (Litigation Committee) பிரபல வழக்கறிஞர்களான Marlys Edwardh, Adriel Weaver (Ruby & Edwardh) மற்றும் Barbara Jackman (Jackman & Associates) ஆகியோரை அமர்த்தியுள்ளது.

இந்த வழக்கை நடத்துவதற்கு பெருந்தொகை நிதி தேவைப்படுகிறது. ஏறத்தாழ 280,000 டொலர் முடியுமென வழக்கறிஞர்கள் ஒரு மதிப்பீட்டு நிதி அறிக்கையைத் தந்துள்ளனர். எனவே இதற்கு வேண்டிய நிதிப் பங்களிப்பைக் கொடுத்து உதவுமாறு தமிழ் வணிகர்கள், தொழில்துறை வல்லுனர்கள், பொதுமக்கள் எல்லோரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வழக்குக்குத் திரட்டப்படும் நிதியைக் கையாள்வதற்கு Paul Copeland என்ற வழக்கறிஞர் முன்வந்துள்ளார். நீங்கள் கொடுக்கும் நிதி இவ்வழக்கறிஞரது நம்பிக்கைக் கணக்கில் (Trust A/c) வரவு வைக்கப்பட்டு அதிலிருந்து வழக்கறிஞர்களுக்குரிய கட்டணம் கொடுக்கப்படும். காசோலைகள் Paul Copeland என்ற பெயருக்கு எழுதப்பட்டு அஞ்சலில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும். பணத்தை அவ்வாறு அனுப்பக் கூடாது.

The World Tamil Movement Legal Defense and Challenge Fund
c/o Paul Copeland
Copeland, Duncan
31 Prince Arthur Avenue
Toronto, Ontario M5R 1B2

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:
647-898-5906, 416-281-1165

DR. ILLANGO & ASSOCIATES

Dental Office



பல் சிகிச்சையில் சகல துறைகளிலும்
எமது சேவை

DR. ILLANGO & ASSOCIATES

DR. M. ILLANGO

B.D.S. Dip.Orth (Oslo).General Practioner Mainly Orthodontics
கிளிப் போடும் வேலை

DR. MEHRAN MOJGANI

D.D.S. Dip. Perio.Gum Specialist
பல்முரசு வைத்திய நிபுணர்

DR. SABAPATHY RAVEENDRAN

B.D.S.M.S.F.D.SR.C.S (Eng). General Practioner (Mainly Oral Surgery)
(அறுவைச் சிகிச்சையில் இலங்கையிலும் இங்கிலாந்திலும் நிபுணத்துவம் பெற்ற
பல்வைத்தியர்)

DR. ALI ADIPBFAR


D.D.S.M.D.F.R.C.D (C), Plastic Surgeon
(Wisdom tooth extraction under sedation)
மயக்கமாக்கி ஞானப்பற்கள் அகற்றுபவர்

DR. JANAKI ILLANGO

B.D.S. குடும்ப பல் வைத்தியர்

Dr. LAI YUNG CHEONG

B.D.S. குடும்ப பல் வைத்தியர்



SCARBOROUGH OFFICE


3852 Finch Ave. East, Units 204, 303
Scarborough, ON
(416) 292-7004



MISSISSAUGA OFFICE

3025 Hurontario St., # 102
Mississauga, ON
(905) 270-7844

ஓம் ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புங்குதீவு-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை பு தல்
கடை திறப்பு வைபவம்
புண்புக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
பந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக் க்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்


416-266-3333

628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON
416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்